

IPR/SECL/EXCH/23-24 Dt- July 21, 2023

The General Manager – Listing

Department of Corporate Services

BSE Ltd, Phiroze Jeejeebhoy Towers

Dalal Street

Mumbai 400 001

Dear Sir,

Sub: Newspaper Advertisement -Disclosure under Regulation 30 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.

Pursuant to Regulation 30 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and in compliance with the General Circulars issued by the Ministry of Corporate Affairs from time to time, we enclose herewith copies of the Notice published in newspapers (Financial Express and M.Kural - Chennai) on 21st July , 2023 in connection notice of Annual General Meeting, book closure and e-voting information.

Kindly take the above information on record.

Thanking you,

For IP RINGS LIMITED

A Digitally signed by A VENKATAR VENKATARAMANI Date: 2023.07.21 AMANI 15:22:16 +05'30'

A.Venkataramani

Managing Director

DIN No - 00277816







FINANCIAL EXPRESS

Notice for Sale of Corporate Debtor as Going Concern M/s. ASTER PRIVATE LIMITED Plot No.141/1, Phase-II, IDA, Charlapally, Hyderabad, Telangana-500051.

Liquidator: Naren Sheth, No. IBBI/IPA-001/IP-P00133/2017-18/102/5 Liquidator Office: TATA Road No.1, Opera House, Charni Road (East), Mumbai-400004 Email: cirp@asterco.in / mkindia58@gmail.com / nvsheth@mkindia.com Sale of corporate debtor M/s. ASTER PRIVATE LIMITED (In Liquidation) as a going concern under Regulation 32(e) & 32A of Insolvency and Bankruptcy Board of India (Liquidation Process) Regulations, 2016, by the Liquidator, appointed by the Hon'ble National Company Law Tribunal, Hyderabad bench vide order in IA (IBC)/259/2021 in CP (IB) No.199/7/HDB/2019. dated 22.09.2021. The sale will be done through the e-auction platform https://eauctions.co.in

Sale of Corporate Debtor as a Going Concern on 19th August 2023 (Between 12.00 PM to 1:00 PM) with unlimited extension of 5 minutes each.

S. No.	Description of Assets	Reserve Price INR	Earnest Money Deposit (EMD) INR	Bid Increase Amount in INR
1	Sale of the Corporate Debtor as a going concern on "as is where is" basis as per regulation 32(e) & 32A of Insolvency and Bankruptcy Board of India (Liquidation Process) Regulations, 2016.	263,00,00,000	26,30,00,000	25,00,000

Last date for submission of Eligibility Documents: 04th August 2023 Last date for information sharing, site visit, discussion meetings: 12th August 2023 Last date for EMD submission: 17th August 2023.

Terms and Condition of the E-Auction are as under:

- E-Auction will be conducted on "AS IS WHERE IS", "AS IS WHAT IS" AND "WHATEVER THERE IS BASIS" as such sale is without any kind of warranties and indemnities through service provider, M/s Linkstar Infosys Private Limited (https://eauctions.co.in/) Mr. Istihak Ahmed & Mr. Kamlesh Pipaliya, E-mail: admin@eauctions.co.in , Contact No.9870099713
- . Bid documents shall be submitted to Liquidator through email and hard copy in the format prescribed in the Process Memorandum. The bid form and Process Memorandum containing the detailed terms & conditions of the E-auction process can be downloaded from the website https://eauctions.co.in/. Liquidator will declare the qualified bidders who can participate in the E-auction on the e-auction platform https://eauctions.co.in/. E-auction service provider M/s Linkstar Infosys Private Limited, will provide User ID and password for the e-auction, to the qualified bidders for participating in the e-auction.
- The intending bidders, prior to submitting their bid, should make their independent due diligence regarding the corporate debtor, assets, duties, transfer fee, maintenance charges or other taxes/ fee/ charges, if any, and inspect the corporate debtor and its assets at their own expense by contacting the Liquidator or sending an email to cirp@asterco.in/nvsheth@mkindia.com The intending bidders are required to deposit Earnest Money Deposit (EMD)
- through DD/RTGS/Bank Transfer in the Account of "M/s. Aster Private Limited -In Liquidation", Having Account No.921020044126539 with Axis Bank, S.R. Nagar, IFSC CodeUTIB0000289 5. The intending bidder should submit the evidence for EMD deposited
- along with prescribed bid documents to the liquidator via email to cirp@asterco.in/nvsheth@mkindia.com and submit the hard copy to the office of the Liquidator provided in the detailed e-auction Process Memorandum. 6. Liquidator has the right to extend /defer /cancel and/or modify, delete any of the
- terms and conditions in the Process Memorandum including timelines of E-Auction at his discretion in the interest of Liquidation Process and has right to reject any bid without any prior notice or assigning any reason whatsoever at any stage of the auction. **CA Naren Sheth** Date: 21st July 2023 **Liquidator - Aster Private Limited**

Place: Hyderabad

Reg.No. IBBI/IPA-001/IP-P00133/2017-18/10275

(A Member of the Amalgamations Group)

IP Rings Ltd.

(CIN: L28920TN1991PLC020232) Regd. Office: D-11/12, Industrial Estate, Maraimalai Nagar - 603 209.

NOTICE OF 32" ANNUAL GENERAL MEETING, **BOOK CLOSURE & E-VOTING**

- Notice is hereby given that the 32rd Annual General Meeting of the Share-holders of the Company will be held on Saturday, the 12th August 2023 at 11:30 A.M [IST] through the Video Conferencing ("VC")/ Other Audio Visual Means ("OVAM"), to transact the business as set out in the Notice of the AGM.
- 2. This is in view of the Continuing COVID-19 pandemic and in compliance vide its General Circulars, the latest being 02/2022 dated May 05, 2022 and Securities and Exchange Board of India (SEBI) vide its Circular No.SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 and other applicable circulars issued in this regard, the Company's AGM will be conducted through VC/OAVM without physical presence of Members at a common venue.
- 3. Notice convening the meeting along with the Annual Report for the year 2022-23 has been sent to the members in soft form thro' e-mail on 18th July 2023. Full text of the Notice to the 32" Annual General Meeting, Standalone and Consolidated Financial Statements (including the Balance Sheet, Statement of Profit & Loss, Cash-Flow Statements, reports of the Auditors and the Directors) have been hosted in the Company's Website www.iprings.com. These documents are available for inspection and members who wish to inspect the documents are requested to send their email to cs@iprings.com and investor@iprings.com mentioning their Name. Folio No./ Client ID and DP ID, and the documents they wish to inspect, with a self-attested copy of their PAN card attached to the
- Further the necessary notice is given pursuant to Section 91 of the Companies Act, 2013 that the register of members and share transfer books will remain closed from 06th August 2023 to 12th August 2023 for the purpose of AGM and payment of final Dividend of Rs.1.00/- [10%] per Equity Share of the nominal value of Rs.10/- each. The Dividend, if declared, will be payable on or after Monday, 21st August 2023, to those shareholders whose names are registered such in the Register of Members of the Company as on Monday, 05th August 2023 provided by the depositories, subject to Tax Deduction at Source as and where applicable.
- In compliance with the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Amendment Rules, 2015 and Regulation 44 of SEBI (LODR) Regulations, 2015, (as amended from time to time), the Company has offered remote e-voting facility for transacting all the business items as mentioned in the notice to the 32" Annual General Meeting through the National Securities Depository Limited (NSDL) to enable the members to cast their votes electronically.
- 6. The remote e-voting commences on Wednesday the 09th August 2023 (09:00 a.m.) and ends on Friday the 11th August 2023 (05:00 p.m.). No remote e-voting shall be allowed beyond the said date and
- The Annual Report has been sent to all members whose names are recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on 14th July 2023 (cut-off date). However those persons who have become members of the Company after the cut-off date but before 05th August 2023 may obtain login-ID and password by sending a request to the Registrar and Share Transfer Agent Cameo Corporate Services Limited at investor@cameoindia.com or to the Company cs@iprings.com.
- 8. The facility for voting, through electronic voting system will also be made available at the meeting for members who have not already cast their vote prior to the meeting by remote e-voting. The members, who have cast their vote prior to the meeting by remote e-voting may also attend the meeting but shall not be entitled to vote again at the meeting, Mr.R Mukundan, Practicing Company Secretary had been appointed as the Scrutinizer for the remote e-voting process.
- Members will be able to attend the AGM through VC/ OAVM or view the live webcast of the 32" AGM provided by NSDL at https:// www.evoting.nsdl.com by using their remote e-voting login credentials and selecting the EVEN No.124666 of the Company. Further the members are requested to note that the facility for joining the AGM through VC/OAVM will be opened 30 minutes before the scheduled time i.e. 11:00 A.M on 12th August 2023 (Saturday) and the Company may close the window for joining the VC/OAVM facility 30 minutes after the scheduled starting time of the AGM. Facility for joining the VC/OAVM mode shall be available for members on firstcome-first-served-basis.
- 10. Procedure to raise questions/ seek clarifications with respect to Annual Report:

As the AGM is being conducted through VC/OAVM, members desiring any information relating to the annual accounts for the year ended 31st March 2023 of the Company are requested to send an email to the company at cs@iprings.com / investor@iprings.com at least 10 (Ten) days before the meeting, mentioning their name, Complete 16 digits demat account number/ folio number, email address and mobile number.

- Further members who would like to express their views or ask questions during the 32rd AGM of the Company may register themselves as a speaker by sending an e-mail to cs@iprings.com & investor@iprings.com by providing their name, DP ID and Client ID / folio number, PAN, mobile number and email address. Only those members who have registered themselves as a speaker will be allowed to express their views/ ask questions during the AGM and they may have to allow camera access during the AGM. The Company reserves the right to restrict the number of speakers depending on the availability of time for the AGM.
- Any query / grievance relating to remote e-voting and participation in the 32rd AGM through the VC/OAVM mode could be addressed to R. Venkataraman, Chief Financial Officer at the address given above. (Contact Number: +91 9789096964)

financialexp.epa.in

In case of any queries, members are requested to refer the-voting user manual for the share-holders available in the downloads section of https://www.evoting.nsdl.com/

By the Order of the Board For IP Rings Ltd.,

Place: Hyderabad

Date: July 20, 2023

A.Venkataramani Managing Directror DIN: 00277816 Place : Chennai Date : 19th July 2023

Quick Heal

Security Simplifie

Quick Heal Technologies Limited CIN: L72200MH1995PLC091408

Registered Office: Marvel Edge 7010 C & D Wing, Vimannagar, Pune 411 014 Tel: +91 (20) 6681 3232; E-mail: cs@quickheal.co.in; Website: www.quickheal.co.in

NOTICE OF 28" ANNUAL GENERAL MEETING, CLOSURE OF REGISTER OF MEMBERS AND REMOTE E-VOTING INFORMATION

Notice is hereby given that the 28" Annual General Meeting ("AGM") of the Members of the Company will be held on Friday, August 11, 2023 at 04.00 P.M. IST through Video Conferencing ("VC") / Other Audio-Visual Means ("OAVM"). In Compliance with the general circular numbers 14/2020, 17/2020, 22/2020, 33/2020, 39/2020, 10/2021, 20/2021, 21/2021 and 02/2022 dated 8" April, 2020, 13" April, 2020, 15" June, 2020, 28" September, 2020, 31" December, 2020, 23" June, 2021, 8" December, 2021 14" December, 2021 and 5" May, 2022 respectively issued by the Ministry of Corporate Affairs ("MCA") and circular number SEBI/HO/CFD1/CIR/P/2020/79 issued by Securities Exchange Board of India (SEBI) (hereinafter collectively referred as 'Circulars'), companies are allowed to hold AGMs through VC/OAVM, without physical presence of the Members at a common venue. Hence, the AGM of the Company is being held through VC/OAVM to transact the business set forth in the Notice of the AGM dated April 17, 2023. In Compliance with the Circulars, electronic copies of the Notice of the AGM and Annual Report have been sent to all the Members whose email IDs are registered with the Company/ Depository Participant(s). The Annual Report for the financial year 2022-23 is available and can be downloaded from the Company's website www.guickheal.co.in under the "Investors" section and on the website of Stock exchanges www.bseindia.com and www.nseindia.com and on the website of Link Intime India Pvt. Ltd.(Link Intime) at: https://instavote.linkintime.co.in. The dispatch of the Notice of AGM through emails has been completed on July 20, 2023.

As per Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 as amended and Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company is providing to its Members the facility to cast their vote by electronic means on all resolutions set forth in the Notice convening the AGM. Members holding shares in physical form or dematerialized form, as on the cut-off date (August 04, 2023), may cast their votes electronically on the businesses set forth in the Notice of the AGM through electronic voting system of Link Intime ('remote e-voting). All Members are hereby informed that:

- 1. The businesses as set forth in the Notice of AGM may be transacted through voting through remote e-voting or e-voting system at the AGM;
- The remote e-voting shall commence on Tuesday, August 08, 2023 at 12:01a.m.
- The remote e-voting shall end on Thursday, August 10, 2023 at 05:00 p.m. (IST);
- The cut-off date for determining the eligibility to vote through remote e-voting or at the AGM will be August 04, 2023;

The remote e-voting shall not be allowed beyond August 10, 2023, 05:00 p.m. (IST);

- 6. Any person, who acquires the shares of the Company and becomes a Member of the Company after dispatch of the notice of AGM and holds shares as of the cut-off date i.e. August 04, 2023 may obtain the Login ID and Password by sending a request to enotices@linkintime.co.in. However, if a person is already registered with Link Intime
- for e-voting then existing user ID and password can be used for casting vote; The facility for voting through "electronic voting system" shall be made available at the AGM and the Members attending the meeting, who have not cast their vote by remote e-voting, shall also be eligible to exercise their right to cast their vote in the meeting;
- 8. The Members who have cast their vote by remote e-voting prior to AGM may also attend the AGM but shall not be entitled to cast their vote again in the meeting;
- A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date i.e. August 04, 2023, shall be entitled to avail the facility of remote e-voting or through "electronic voting system" at the AGM
- The manner of voting remotely for Members holding shares in dematerialized mode, physical mode and for Members who have not registered their email addresses is provided in the notice of the AGM. The details will also be available on the website of the company. Members are requested to visit www.quickheal.co.in to obtain such
- Members who have not registered their email address and/or bank account details are requested to register their said details with respective depository participant. Such Members who have got their email address registered, to receive copies of the Annual Report 2022-23 along with the Notice of 28th AGM, instructions for remote e-voting and instructions for participation in the AGM through VC are requested to download the same from the Company's website www.quickheal.co.in.

For any queries/grievances, in relations to remote e-voting, Members may contact the Link Intime at enotices@linkintime.co.in.

The Members who require technical assistance to access and participate in the meeting through VC may contact the helpline number: 022-4918 6000

For Quick Heal Technologies Limited

Place: Pune Dated: July 20, 2023

Kailash Katkar (DIN: 00397191) **Managing Director**

CIN: L85200TG1993PLC046359 Read off: H.No. 8-2-293/82/F/23-C, Plot No. 23, Road No. 8, Film Nagar, Jubilee Hills, Hyderabad, elangana – 500096, India Tel: +91-40-23327723, 040-23396817 Fax: +91-40-23314158. Email: investors@vishnuchemicals.com, website: www.vishnuchemicals.com

30" Annual General Meeting, Remote e-Voting, Book Closure and Dividend NOTICE is hereby given that the Thirtieth (30") Annual General Meeting ('AGM' or 'Meeting') of the Members of Vishnu Chemicals Limited ('the Company') will be held on Friday, August 11, 2023 at 11.00 A.M. (IST) via two-way Video Conferencing ('VC') facility / Other Audio Visual Means ('OAVM') ONLY, to transact the businesses set out in the Notice of the AGM. In accordance with the General Circulars issued by the Ministry of Corporate Affairs dated December 28, 2022 read with General Circulars dated April 8, 2020, April 13, 2020, May 5, 2020, January 13, 2021, December 14, 2021 and May 5, 2022 (collectively referred to as 'MCA Circulars') and Securities and Exchange Board of India ('SEBI') Circular dated January 5, 2023 read with May 12, 2020, January 15, 2021 and May 13, 2022 ("SEBI Circulars"), the Company has sent the Notice of the 30" AGM along with the link to the Integrated Annual Report for FY 2022-23 on Wednesday, July 19, 2023 ('date of completion of dispatch') only through electronic mode, to those Members whose e-mail addresses are registered with the Company or Registrar & Share Transfer Agent, Bigshare Services Private Limited ('RTA') and Depositories since the requirement of sending physical copies of the Notice of the AGM has been dispensed with vide MCA Circulars and SEBI Circulars.

The Integrated Annual Report 2022-23 of the Company, inter alia, containing the Notice and the Explanatory Statement of the 30" AGM is available on the website of the Company at www.vishnuchemicals.com and on the websites of the Stock Exchanges viz www.bseindia.com and www.nseindia.com. A copy of the same is also available on e-voting website of Central Depository Services (India) Limited ("CDSL") www.evotingindia.com. In compliance with Section 108 of the Companies Act, 2013 ("the Act") read with Rule 20 of the

Companies (Management and Administration) Rules, 2014, as amended from time to time Secretarial Standards - 2 issued by the Institute of Company Secretaries of India (ICSI) on General Meetings and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the Company is providing to its Members the facility of remote e-Voting before the AGM and during the AGM in respect of the businesses to be transacted at the AGM and for this purpose, the Company has appointed CDSL for facilitating voting through electronic means. The detailed instructions for remote e-Voting are given in the Notice of the AGM. Members are requested to note the following: a. The remote e-Voting facility would be available during the following period:

- i. Commencement of remote e-voting: From 9.00 a.m.(IST) on Monday, August 7, 2023
- ii. End of remote e-voting: Upto 5.00 p.m. (IST) on Thursday, August 10, 2023 The remote e-Voting module shall be disabled by CDSL for voting thereafter and Members will not be allowed to vote electronically beyond the said date and time;
- The voting rights of the Members shall be in proportion to their share of the paid-up equity share capital of the Company as on Friday, August 4, 2023 ('Cut-Off Date').
- The facility of remote e-voting system shall also be made available during the Meeting and the Members attending the Meeting, who have not already cast their vote by remote e-voting shall be able to exercise their right during the Meeting. A person whose name is recorded in the Register of Members / Register of Beneficial Owners as on the Cut-Off date only shall be entitled to avail the facility of remote e-voting before / during the AGM;
- A non-individual shareholder or shareholder holding securities in physical mode, who acquires shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holds shares as on the cut-off date, may obtain the User ID and Password for e-voting by sending a request at bsshyd1@bigshareonline.com. However, if the Member is already registered with NSDL for remote e-Voting then he/ she can use his/her existing User ID and password for casting the vote. Individual shareholders holding securities in electronic mode and who acquire shares of the
- Company and becomes a Member of the Company after dispatch of the Notice and hold shares as of the cut-off date may follow the login process mentioned in the Notice of the AGM. Members can also login by using the existing login credentials of the demat account held through Depository Participant registered with NSDL or Central Depository Services (India) Limited ('CDSL') for e-voting facility. A person who is not a Member as on the Cut-Off Date should treat the Notice of the AGM for information purposes only. Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will
- also be eligible to participate at the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote on such resolution(s) again In case of any queries or grievances regarding attending AGM & e-Voting from the e-Voting
- System, members may refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at www.evotingindia.com, under help section or write an email to helpdesk.evoting@cdslindia.com or contact to toll free no. 1800 22 55 33. Notice is further given that pursuant to Section 91 of the Act and the Rules framed thereunder,

the Register of Members and the Share Transfer Books of the Company will remain closed from Saturday, August 5, 2023 to Friday, August 11, 2023 (both days inclusive) for the purpose of the 30" AGM and payment of dividend for the financial year 2022-23. The dividend, if declared by the Members, will be paid on or before September 9, 2023. In case the Company is unable to pay the dividend to any Member in their bank accounts

through electronic or any other means, due to non-registration of bank account details by the

Members, the Company shall dispatch the dividend warrant / cheque to such Members at the earliest through speed post or courier as the case may be. Registration of e-mail addresses: Shareholders who have not registered / updated their email address are requested to register / update the same on https://www.bigshareonline.com/InvestorRegistration.aspx or with their depository

participant, as the case may be or send their consent at bsshyd@bigshareonline.com

investors@vishnuchemicals.com along with their folio no. / DP & Client id and valid e-mail address for registration / updation. Updation of bank account details: The shareholders who have not updated bank mandate details for receiving dividends directly in bank account through Electronic Clearing System or any other electronic means in a timely manner, are requested to update their details by

following the procedure as updated on Company's website. For Vishnu Chemicals Limited

Vibha Shinde Company Secretary & Compliance Officer M.No. F8466

L&T Technology Services

L&T TECHNOLOGY SERVICES LIMITED

(A subsidiary of Larsen & Toubro Limited) CIN: L72900MH2012PLC232169 Regd. Office: L&T House, N. M. Marg, Ballard Estate, Mumbai-400 001 Tel: (91 22) 6752 5656; Fax: (91 22) 6752 5858

E-mail: investor@ltts.com Website: www.LTTS.com

NOTICE

Pursuant to Section 201 of the Companies Act, 2013, Notice is hereby given to the Members of the Company that the Company intends to make an application to the Central Government for its approval under Section 196 read with Part I of Schedule V and other applicable provisions, if any, of the Companies Act, 2013 in respect of appointment of Mr. Alind Saxena (DIN: 10118258) as President Sales & Whole-time Director of the Company for a period of three years with effect from April 26, 2023, upto and including April 25, 2026. The said appointment has been approved by the shareholders of the Company in its Annual General Meeting held on July 18, 2023.

> By Order of the Board of Directors For L&T TECHNOLOGY SERVICES LIMITED PRAJAKTA POWLE COMPANY SECRETARY

Place: Mumbai Date: July 19, 2023 Membership No. A20135



Regd. Office: NKM International House, 5th Floor, 178 Backbay Reclamation, Behind LIC Yogakshema Building, Babubhai Chinai Road, Mumbai - 400 020 Phone: 022-7967 9053 E-mail: investor_relations@riil.in

CIN: L60300MH1988PLC049019

Limited

Extract of Unaudited Consolidated Financial Results for the Quarter Ended June 30, 2023

(₹ in Lakh, except per share data)

Particulars	Quarter ended June 30, 2023	Quarter ended June 30, 2022
Total income from operations (net)	1,426.55	1,652.36
Net Profit from ordinary activities before tax	390.77	185.58
Net Profit from ordinary activities after tax	281.71	140.59
Total Comprehensive Income after tax	989.55	(42.58)
Paid up Equity Share Capital	1,510.00	1,510.00
Other Equity (reserves) excluding Revaluation reserves*	200000000000000000000000000000000000000	
Earnings Per Share (Face value of ₹ 10/- each) (for continuing operations) (Not Annualised)		
Basic	1.87	0.93
Diluted	1.87	0.93

* Other Equity (reserves) excluding Revaluation reserves for the year ended March 31, 2023 was ₹41,607.04 Lakh.

The Audit Committee has reviewed the above results and the Board of Directors has approved the above results and its release at their respective meetings held on July 20, 2023. The Statutory Auditors of the Company have carried out the Limited Review of the aforesaid Results. Additional Information on Unaudited Standalone Financial Results is as

(₹ in Lakh) Quarter Quarter ended ended **Particulars** June 30, June 30, 2022 2023 1,652.36 Total income from operations (net) 1,426.55 157.05 Net Profit from ordinary activities before tax 323.96 Net Profit from ordinary activities after tax 214.90 112.06

The above is an extract of the detailed format of the Unaudited Standalone and Consolidated Financial Results for the guarter ended June 30, 2023 filed with the Stock Exchanges under Regulation 33 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Unaudited Standalone and Consolidated Financial Results for the quarter ended June 30, 2023 are available on the Stock Exchange websites (www.bseindia.com / www.nseindia.com) and Company's website www.riil.in.

> For Reliance Industrial Infrastructure Limited Dilip V. Dherai

922.74

(71.11)

Executive Director Date : July 20, 2023

Total Comprehensive Income after tax

Place: Mumbai

Place: Mumbai

Date: July 20, 2023

No.: 42/2023-24

www.riil.in

NPCL NOIDA POWER COMPANY LIMITED CIN:U31200UP1992PLC014506 Notice Inviting Bids for Procurement of

Wind Solar Hybrid Power on Medium Term basis Bids are invited by "Noida Power Company Limited having its

registered office at Electric Sub-station, Knowledge Park-IV, Greater Noida - 201310 (U.P.)" for procurement of 150 MW Wind Solar Hybrid power from 01.04.2024 to 31.03.2029. Bid Document is available on DEEP Portal of www.mstcecommerce.com.

cancel the bidding process at any stage without assigning any reasons whatsoever and without any liability.

The Company reserves the right to reject all or any of the Bids or

For any clarification, contact at e-mail id powertrading@noidapower.com or mobile no. 9718804966.

Head (Power Purchase)

UDAIPUR CEMENT WORKS LIMITED

(CIN: L26943RJ1993PLC007267) Regd. Office: Shripati Nagar, CFA, P.O.: Dabok, Udaipur-313 022 (Rajasthan) Secretarial Office: Gulab Bhawan, 3rd Floor (Rear Block), 6A, Bahadur Shah Zafar Marg, New Delhi-110 002 Email: ucwl.investors@jkmail.com , Website: www.udaipurcement.com Phone: +91-011-68201862/864

INFORMATION REGARDING 27th ANNUAL GENERAL MEETING

The 27th Annual General Meeting ("AGM") of the Members of UDAIPUR CEMENT WORKS LIMITED will be held on Thursday, the 17th August 2023 at 2:00 P.M. (IST), through Video Conferencing ("VC")/ Other Audio Visual Means ("OAVM"), in compliance with all the applicable provisions of the Companies Act 2013 and the Rules made thereunder and the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with all the applicable circulars on the matter issued by the Ministry of Corporate Affairs and Securities and Exchange Board of India to transact the business set out in the Notice calling the AGM. Members attending the AGM through VC / OAVM shall be reckoned for the purpose of quorum under Section 103 of the Act.

In compliance with the aforesaid Circulars, the Notice of AGM and the Financial Statements for the Financial Year ended 31st March 2023 along with Board's Report, Auditors' Report and other documents required to be attached thereto (collectively referred as 'Annual Report') will be sent only through electronic mode to all the Members of the Company whose email addresses are registered with the Company/Registrar and Share Transfer Agent (RTA) or Depository Participants (DPs). The aforesaid documents will also be available on the website of the Company at www.udaipurcement.com and at the website of the Stock Exchange, i.e. BSE Ltd. at www.bseindia.com and Central Depository Services (India) Ltd. at www.evotingindia.com.

The Company is providing remote e-voting facility ("remote e-voting") to all its Members to cast their votes on all the resolutions set out in the Notice of the AGM. Additionally, the Company is providing the facility of voting through e-voting system during the AGM ("e-voting"). Detailed procedure for remote e-voting/ e-voting and participation in AGM through VC/OAVM by the Members (including for Members who are holding shares in physical form or who have not registered their e-mail addresses with Company/DPs) has been provided in the Notice of the AGM which will be sent to you shortly.

Manner of registering/updating KYC details including PAN and e-mail addresses for receiving Annual Report and AGM Notice

- (a) Shares held in Physical Mode: Please register/update your PAN and KYC details with the Company's RTA, MCS Share Transfer Agent Limited (Unit: Udaipur Cement Works Limited) at F-65, 1st, Floor, Okhla Industrial Area, Phase-I, New Delhi-110 020 or Email at admin@mcsregistrar.com, in prescribed Form ISR-1 duly filled and signed along with relevant supporting documents. The Company has already sent letters in this regard to Members for furnishing the required details as per SEBI Circular No. SEBI/ HO/MIRSD/MIRSD-PoD-1/P/CIR/2023/37 dated 16th March 2023. Members may access the above letter and relevant Forms available on the website of the Company.
- (b) Shares held in Demat Mode: Please contact your DP and register your PAN and KYC as per the procedure advised by your DP.

Members are requested to carefully read all the Notes set out in the Notice of the AGM including instructions for joining the AGM and, manner of casting vote through remote e-voting/e-voting during the AGM. Please write to the Company at its Secretarial Office for any

For Udaipur Cement Works Limited

Poonam Singh

Company Secretary

Date: 20th July 2023 Place: New Delhi

UCWL UDAIPUR CEMENT (A subsidiary of JK Lakshmi Cement Ltd.)

NOTICE

Declaration of Distribution (of Income & Capital) (previously Referred as Dividend) Under Various Schemes of Axis Mutual Fund:

Axis Mutual Fund Trustee Limited, Trustee to Axis Mutual Fund ("the Fund") has approved the declaration of Distribution (of Income & Capital) (previously referred as dividend) under the Income Distribution cum Capital Withdrawal (IDCW) option(s) of following schemes, the particulars of which are as under:

Name of the Scheme(s)/ Plan(s)	Quantum of IDCW (₹ per unit)*	Record Date*	Face Value (₹ per Unit)	NAV as on July 19 2023 (₹ per unit)	
Axis Arbitrage Fund - Direct Plan - IDCW Option	0.05				11.5833
Axis Arbitrage Fund - Regular Plan - IDCW Option	0.05			10.7211	
Axis Equity Saver Fund - Direct Plan - Monthly IDCW Option	0.09				12.92
Axis Equity Saver Fund - Regular Plan - Monthly IDCW Option	0.09	July 25,	ıly 25,	11.48	
Axis Equity Hybrid Fund - Regular Plan - Monthly IDCW Option	0.10	2023	12.75		
Axis Multi Asset Allocation Fund^ - Direct Plan - IDCW Option	0.15			23.1478	
Axis Multi Asset Allocation Fund^ - Regular Plan - IDCW Option	0.15		18.2787		

As reduced by the amount of applicable statutory levy, if any.

* or the immediately following Business Day if that day is not a Business Day. ^ formerly known as Axis Triple Advantage Fund.

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

Pursuant to payment of IDCW, the NAV of the above stated IDCW options of the scheme(s)/plan(s)

would fall to the extent of payout and statutory levy, if any. The Distribution would be paid to the beneficial owners / unit holders whose names appear in the statement of beneficial owners maintained by the depositories under the said scheme(s)/plan(s) at the close of business hours on the record date and to the unit holders holding units in physical form, whose names appear in the Register of unit holders maintained with Registrar and Transfer Agent under the IDCW option(s) of the scheme(s)/plan(s) as at the close of the business hours on the record date.

Investors may kindly note that declaration of Distribution is subject to availability of distributable surplus on the record date/exdistribution date. In case the distributable surplus is less than the quantum of Distribution on the record date/ex-distribution date, the entire available distributable surplus in the scheme(s)/plan(s) will be declared as Distribution. Investors are requested to kindly take note of the above.

> For Axis Asset Management Company Limited (CIN - U65991MH2009PLC189558)

(Investment Manager to Axis Mutual Fund) Gop Kumar Bhaskaran

Managing Director & Chief Executive Officer Statutory Details: Axis Mutual Fund has been established as a Trust under the Indian Trusts Act, 1882, sponsored by Axis Bank Ltd. (liability restricted to ₹ 1 Lakh). Trustee: Axis Mutual Fund Trustee Limited Investment Manager: Axis Asset Management Company Limited (the AMC) Risk Factors: Axis Bank Ltd. is not liable or responsible for any loss or shortfall resulting from the operation of the schemes.



Axis House, First Floor, C2, Wadia International Centre, Pandurang Budhkar Marg, Worli, Mumbai - 400 025, India. TEL: (022) 4325-5161, FAX: (022) 4325-5199, EMAIL: customerservice@axismf.com, WEBSITE: www.axismf.com, CONTACT NUMBER: 8108622211

CHENNAI/KOCHI

தி.மு.க. இளைஞர் அணி பங்களிப்பை நாடாளுமன்ற தேர்தலில் அதிகம் எதிர்பார்க்கிறேன்: முதலமைச்சர் ஸ்டாலின் சமுக வலைத்தள பதிவு

சென்னை, ஜூலை.21 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. இளைஞரணியினரின் பங்களிப்பை அதிகம் எதிர்பார்க்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவுகளில் கூறியிருப்பதாவது:–

இளைஞரணிக்கு இன்று 44வது ஆண்டு கொண்டாடும் யின் இளைஞரணி வித்துக்கொள்கிறேன். எழுச்சிக்கும், காலம் முதல் உறுதுணையாக இருந்து வருவது இளைஞரணியாகும். அதே பங்களிப்பை வருங்காலங்களிலும் வழங்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறேன்.

பொறுப்பேற்ற உதயநிதி பின் நடத்திய திராவிட மாடல் பாசறைக் கூட்டங்கள் நமது கொள்கையை ஊட்டும் வகுப்புகளாக இயக்கத்தை அமைந்திருந்தன. நோக்கி இளைஞர்களை வரும் ஈர்க்கும் கூட்டங்களாக மட்டுமல்ல, கொள்கை எதிரிகளுக்கு பதிலளிக்கும் கூட்டங்களாகவும் அமைந்திருந்தன. இத்தகைய பாசறைக்கூட்டங்களை வருங்காலத்திலும்

இந்தியாவை காக்கும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இளைஞரணியினரின் பங்களிப்பை அதிகம் எதிர்பார்க்கிறேன். கழக அரசின் ஈராண்டு சாதனைகளை மக்கள் மனதில் பதியும் வகையில் செய்வீர்கள் என்பதில்

தேர்தல் பணி என்பது திட்டமிட்டுச் செய்ய வேண்டியது ஆகும்.

அந்த தேர்தல் பணிகளை எப்படிச் செய்ய வேண்டும் இளைஞரணி பொறுப்பாளர்கள், அனைவருக்கும் வேண்டும். இதற்கான பயிற்சியை மாநாடு கூட்டி அனைத்து இளைஞரணி பொறுப்பாளர்களுக்கும் கேட்டுக்

எதிர்பார்ப்புடனும் இளைஞரணியைத் தமிழின தலைவர் கருணாநிதியும், பேராசிரியர் கே.அன்பழகனும் தொடக்கி வைத்தார்களோ அதே எதிர்பார்ப்புடனும் நம்பிக்கை யுடனும் இருக்கிறேன். உங்களால் முடியும்! மட்டுமே உங்களால் முடியும். வாழ்த்துகள்!

சாவண்ட் இன்போகாம் லிமிடெட்

CIN: L72200TN1978PLC058225

பதிவு அலுவலகம்: 16, முதல் தளம், கார்ப்பரேஷன் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மூன்றாவது அவென்யூ, இந்திரா நகர், அடையார், சென்னை– 600 020. தொலைபேசி எண் : 022 25300993; பேக்ஸ் எண். 022 25300993

படிவம் எண். INC 26

(கம்பெனிகள் (இணைத்தல்) விதிகள் 2014, விதி 30ன்படி) நிறுவனத்தின் பதிவு அலுவலகத்தை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு மாற்றுவதற்காக பத்திரிக்கையில் வெளியிடப்படும் விளம்பரம்

பிராந்திய இயக்குனர், தென் பிராந்தியம், சென்னை ங்கள் சட்டம் 2013, பிரிவு 13 துணை பிரிவு (4) மற்றும் நிறுவனங்கள் (இனை

ாவண்ட் இன்போகாம் லிமிடெட் விஷயத்தில்

பதிவு அலுவலகம்: 16, முதல் தளம், கார்ப்பரேஷன் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்,

சிறப்பு தீா்மானத்தின்படி, நிறுவனத்தின் பதிவு அலுவலகத்தை ''தமிழ்நாடு மாநிலத்திலிருந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு'' மாற்றுவதற்காக நிறுவனத்தின் நிறுவனங்களில் நறிப்பாணையில் திருத்தம் செய்வதை உறுதி செய்ய நிறுவனங்கள் சட்டம், 2013–ன் பிரிவு 13–ன் கீழ் பிராந்திய இயக்குனர் அவர்களுக்கு விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. நிறுவனத்தின் பதிவு அலுவலகத்தை மாற்றும் திட்டத்தினால் எவரது நலமேனும் பாதிக்கப்படுவதாக கருதுவாராயின், பாதிக்கப்படும் நலன் மற்றும் எதிர்ப்பதற்கான காரணக்கை அபிடவிட்டுடன் இணைக்கு **எம்சி ை 21 போர்டல்** (www.mca.gov.in)க்க முதலீட்டாளா் புகாா் படிவத்தை பூா்த்தி செய்து மாண்புமிகு பிராந்திய இயக்குன . யுவர்களுக்கு தென் பிராந்தியம், கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம், 5வது த சாஸ்திரி பவன், 26, ஹாடோஸ் சாலை, சென்னை – 600 006 என்ற முகவரிக்கு இந்த அறிவிப்பு விளம்பரம் வெளியான பதினான்கு நாட்களுக்குள் அளிக்கலாம் அல்லது பதிவுத் தபால் மூலம் அனுப்பலாம். அதன் நகல் ஒன்றை மேற்கண்ட முகவரியில் உள்ள மனுதார

இயக்குனர்கள் குழு உத்தரவுப்ப

கிரிஷ் K. சர்தா **இயக்குனர்** DIN: 07987669

聞ESAF

Regd. Office: FSAF Bhavan Mannuthy, Thrissur- 680 651, Kerala

தங்கநகை ஏல அறிவிப்பு

ஈஎஸ்ஏஎஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் உடன் உறுதிசெய்யப்பட்ட தங்க ஆபரணங்கள் மற்றும் கீழே பட்டியலிடப்பட்டுள்ள கிளை/கள் கடன் பெறுபவர்களால் மீ. கப்படாமல், மீண்டும் மீண்டும் நினைப்படுத்தி மற்றும் அறிவிப்புகளை கொடுத்து இருந்தாலும் கூட கீழே கொடுக்கப்பட்டுள்ள விவர்ங்களின்படி ஒவம் விடப்படும் என்று சம்பந்தப்பட்ட அணைவுரும் தகவலை தெரிந்துகொள்வதற்காக இதன்மூலம் இந்த

நேரம் : 10 AM TO 4 PM

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பார்த்து மற்றும் இ-ஏலத்தின் முழு விவரங்களுடன் இ-ஏலத்திற்காக ஏலம் கேட்பவராக பதிவு செய்வதற்கு தயவுசெய்து மேலே கொடுக்கப்பட்டுள்ள தளத்திற்கு வருகைதாருங்கள்

BRANCHES & LOAN ACCOUNT NUMBERS

Anthivur: 63220000405054, 417102, 428981, 461837, 75220000426017, 466591, 473647 488569, 593781, 611859, 683142, 697625, 707879 **Arani**: 63220000404856 75210000006907, 020720, 331535, 345579, 362906, 431287, 519072, 550032, 558938 591994, 654797, 677903, 689111, 710862, 714165, 716052, 734317, Arunnukottai 565124, 565134, 610301, 626661, 627299, 627609, 699292, 703016, 704814, 709055 726352, 726372, 734027, 734047 **Batlagundu**: 63220000440797, 75220000314538 324389, 572931, 595817, 622468, 622488, 625782, 727131 Chennai - Mogappair East Purasawalkam: 63220000063456, 214843 Cheyvar: 75220000376140, 403581, 661213 696997 Chinnamannur: 63220000428821, 75220000362606, 577582, 594979, 721462
Coimbatore - R S Puram: 75220000647371, 730664 Coimbatore Trichy Road 63220000459212. 463393. 75220000144537. 302711. 342574. Colachel 447704, 75220000520320, 522596, 561452 **Dindigul**: 63220000438572, 468104, 468594 75220000395153, 516098, 574867, 664618, 685968 **Elavamalai**: 75220000415448 462318 **Elayamuthur**: 63220000435397 **Elumathu**r: 63220000401012, 411882, 440207 661763 Frode: 63220000428641 75220000296620 461830 527517 689991 690008 895680, 910023, 921872, 930745, 943451, 969162, 974772, 75220000552149, 558138 692474, **Gudalur**: 63220000480641, 75220000342754, 369123, 403461, 491512, 600530 640233, 713697, 730114 Kanchipuram: 63220000398745, 441075, 75220000349152 406815 418132 528485 627049 632349 680377 695799 709885 712569 Kaniannally 63220000448762, 667322 Katpadi: 75220000383566 Kattankulathur: 63220000444220 75220000491792, 550702, 625172 **Keelkatalai**: 75220000432705, 432715 **Kovalam** 63220000437193, 75220000290541, 306313, 324769, 350869, 361478, 455392, 455442 562650. **Kovilnatti**: 63220000098220. 938171. 75220000366639. 408482. 408492 418702, 499028, 563428, 573679, 602366, 610691, 610721, 610731, 612607, 694971 732711 Kulasekaram: 75220000369413, 474535, 474605, 715843 Kuniyamuthur 63220000105959, 463873, 469352, 471808, 483095, 75220000479996, 489457, 549635 636112, 666634, 725644, **Madhurantakam**: 75220000523814, 574377, 579888, 579938 580005. 580025. 719336 **Madurai**: 63220000409777. 75220000486602. 595113 Mallankinaru: 63220000926463, Masagoundenchettipalayam: 63220000450028, 433645 Mettupalayam: 63220000398825, 463043, 478665, 75220000576513, Mottanuthu: 63220000402960, 404156, 407411, 465600, 488036, 75220000287837, 303159, 326715 434942, 450131, 450141, 480553, 546161, 569367, 574057, 577132, 586664, 630182 680407, 701590, Palavamkottai - Tirunelveli: 63220000466648 Pollachi: 63220000399633 439990, 482647, 856564, 929648, 939399, 75220000286939, 298556, 504101, 510529 527637, **Poomalaikunda**: 63220000459052, 474292, 479183, 481699, 486530, **Puliankudi** 63220000481399. Reddiarchattiram: 63220000420455. 75220000333052. 415298 485924, 489157, 495585, 547609, 588431, 609033, 63220000450468, 450508, 483455, 75220000386571, 568249, 577352, 634825, 672692, 693872, 696857, 708257, 710332, **Sathyamangalam**: 63220000445178, 471398, 75220000354222, 354232, 354242, 354282, 448965, 510989, 563828, 587202 **Singanallur** (OndiPuthur): 63220000424348, 75220000569357, 633337,718538 Thakkalai 33220000451526, **Thalakkarai**: 63220000402910, 954000, 7522000051222 Thiruvannamalai: 75220000595237, 718358, 732461 Thondamuthur: 63220000399883 426554, 471898, 75220000295992, 339321, 344131, 344191, 371749, 372117, 467549 505569, 505589, 505609, 547489, 547499, 568719, **Thoothur**: 75220000428263, **Thuneri** 63220000422062 75220000376930 Tiruchiranalli 75220000605701 680097 680167 Firukalukundram: 63220000212637, 408099, 418270, 450248, 470920, 491040, 300194 75220000496463 Uniamnatty 63220000403728 405564 409127 443902 75220000312562, 329750, 350779, 371169, 517296, 554485, 555443, 593121, 606839 631581, 657172, Uthiramerur: 63220000428961, 75220000540542, 625402, 645074 696087, 727671, Vadanudur: 63220000458373, Vedasandur: 63220000418390, 438972 473284, 75220000620012 **Viluppuram**: 63220000470450, 470510, 470570, 470610 75220000534223, 537178, 542858, 559206, 563998, 605031, 622138, 641582, 664848

பொத்த நிலுவைத் தொகையை செலுத்தி ஆபரணங்களை மீட்டெடுக்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், சம்பந்தப்பட்ட கிளைகளில் (ஏலம் விடும் ஆர்வமுள்ள் வாடிக்கையாளர்கள், சம்பந்தப்பட்ட கணைவை இத்திக்கு 2 நாட்களுக்கு முன்பு அல்லது அதற்கு முன்பு இதை செய்யலாம். துதற்கு சிர்ப்படுகளுக்கு முன்பு அல்லனு அற்று முன்பு ஆண்ற வடியிலருக் கேலும்சி (KYC) ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட அமைப்புநிறுவனத்தி ற்கு ஜிஎஸ்டி எண் கட்டாயமாகும். ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்பு ஏலம் கேட்ப வர்கள் ரூ. 50,000 மொத்த தொகையை ஈளம்டி ஆக டெப்பாசிட் செய்ய வேண்டும்.

கையொப்பம் அங்கீகரிக்கப்பட்டு கையொப்பமிடுபவர்

இதனால் பொதுமக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், டிஸ்டல்லரிஸ் மற்றும் பிரவரீஸ் லிமிடெட் அவர்களால் என் டெ அவர்களால் என் பெயருக்கும் மற்றும் சேதன் குமரர் ஐரபாகா என்பவர் பெயருக்கும் சேர்ந்து கீழ்க்கண் மற்றும் கூற்றன் கும்பிர்கள் விவரங்களுடன் கூடிய பங்கு சான்றிதழை கடந்த 2001–2002 ஆண்டு எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. (போலியோ எண். 0011854 எங்களுக்கு ஒதுக்கடு செய்யப்பட்டது. (மபாலாம்யா எண். 2011207-சான்றிதழ் எண். 00039984 முதல் 00040108 வரை தனித்துவமான எண். 006778371 to 006790670 12300 பங்குகள். அந்த பங்கு சான்றிதழின் ஓரிஜினல் நகலை 01.07.2023 அன்று காலை 10.00 மணியளவில் எனது வீட்டில் சாமான்கள் இடமாற்றம் செய்யும் போது தொலைத்து விட்டேன்.

எம்.பதம்சந்த் சிங்வீ இண்டஸ் அம்பர் அபார்ட்மெண்ட் பிளாக் 4, பிளாட் 6A 73, வெஸ்ட் ஜோன்ஸ் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை 600016

பொது அறிவிப்பு

இதனால் பொது மக்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், செங்கல்பட்டு இதனால் பொது மக்களுக்கு அறுடைப்பது என்னைவெற்றால், எல்கமைப்படம் மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, தண்டரை கிராமத்தில் பல சர்வே எண்களில் அமைந்துள்ள 4.97 ஏக்கர் நிலம் திருமதி ராஜலட்சுமி அம்மாள் அவர்களால் மதுராந்தகம் சரர் பதிவாளர் அலுவலகத்தில் 1966 ஆண்டு ஆவண எண். புக்கு பதியப்பட்ட கிரையப் பத்திரத்தின் மூலம் கிடைக்கப் பெற்று. அவர் கிஷன்சந் தாகா என்பவரிடம் அடமான கடன் பெற்று அந்த பத்திரம் மதுராந்தகம் சரர் பதிவாளர் அலுவலகத்தில் 1967 ஆண்டு ஆவண என். 444 ஆக பதியப்பட்டது. மேற்படி ராஐலட்சுமி அம்மாள் கடனை அடைக்க முடியாமல் மேற்படி நிலத்தை கிஷண்சந் தாகா என்பவருக்கு மதுராந்தகம் சரர் பதிவாளர் அலுவலகத்தில் 1971 ஆண்டு ஆவண எண். 427 ஆக பதியப்பட்ட கிரையப் பத்திரத்தின் மூலம் விற்றுவிட்டார். திரு. கிஷண்சந் தாகா என்பவர் கடந்த 29.12.2021 அன்று தனது மனைவி, மகன், மற்றும் இரு மகள்களை விட்டுவிட்டு காலமாகி விட்டார். எனது கட்சிக்காரர் திரு அணில்குமரர் தாகா 2022ம் வருட்ம ஐூலை மாதத்தில் தனது அலுவலகத்தை (இந்துஸ்தான் இம்போர்ட் எக்ஸ்போர்ட் கார்பரேசன்) பிராட்வேயில் இருந்து நுங்கம்பாக்கம் இடமாற்றம் செய்யும் போது (1) வடசென்னை பதிவாளர் அலுவலகத்தில் 1971 ஆண்டு பதியப்பட்ட கிரைய ஆவண எண்.427 (2) மதுராந்தகம் சரர் பதிவாளர் அலுவலகத்தில் 1967 ஆண்டு பதியப்பட்ட அடமான பத்தில் ஆவண எண். 444 மற்றும் (3) மதுராந்தகம் சரர் பதிவாளர் அலுவலகத்தில் 1986 ஆண்டு பதியப்பட்ட மூல கிரைய ஆவண எண். 130 ஆகிய மூன்று பத்திரங்களின் ஓரிஜினல்களை தொலைத்து விட்டார். காணாமல் போன பத்திரங்களை தீவிரமாக தேடியும் அவரால் கண்டுபிடிக்க இயலவில்லை. எனது கட்சிக்காரர் மேற்படி ஓரிஜினல் பத்திரங்களை எந்த ஒரு நிதி நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ அடமானம் வைக்கவில்லை என்றும் எந்தவொரு வில்லங்கத்திற்கும் உட்படுத்தவில்லை என்றும் இதன் மூலம் உறுதி கூறுகிறார். . 966 ஆண்டு பதியப்பட்ட மூல கிரைய ஆவண எண். 130 ஆகிய மூன்று பத்திரங்களின் ஓரிஜினல்களை தொலைத்து விட்டார். காணாமல் போன

கும்ம் உறுது கூறுதுறார்... தபசில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலூகா, தண்டரை கிராமத்தில் அமைந்துள்ள நஞ்சை நிலம் – சாவே எண்கள் மற்றும் விஸ்தீரணம் 55/1 – 0.11, 55/2 – 0.28, 55/3 – 0.20, 56/3 – 0.48, 57/2 – 0.57, 58 – 0.75, 62/2 – 1.60,

வழக்குரைஞர் எழும்பூர் நீதிமன்றம், சென்னை 600008.

SHRIRAM FINANCE LIMITED SUNGUVARCHATRAM BRANCH VEHICLE FOR SALE S.NO. VEH.NO. MAKE TN21AK-4788 AL VIKING FBV-P TAFE 5245 CONTACT: MOHAN K . CELL NO : 9944999016

தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் முன்பாக டிவிஷன் பெஞ்ச் – II, சென்னை CP(CAA)/25(CHE)2023

CA(CAA)/4(CHE)2023

நிறுவனங்கள் சட்டம், 2013–ன் பிரிவுகள் 230 முதல் 232 வரையிலான விஷயத்தில் மற்றும்

சி.எச். ராபின்சன் இன்டர்நேஷைல் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (மாற்றப்படும் நிறுவனம்) மற்றும் சி.எச். ராபின்சன் வேர்ல்டுவைட் ஃபிரைட் இந்தியா பிரைவேட் லிமிடெட்

(மாற்றிக்கொள்ளும் நிறுவனம்) இடையே கொங்கிணைப்ப மற்றும் சீரமைப்பு தொடர்பான விஷயத்தில்

எச். ராபின்சன் இன்டர்நேஷனல் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் பதிவு அலுவலகம் : எண்.77 பொட்டிப்பட்டி பிளாசா, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை,

. அதன் சார்பாக இயக்குனர் திரு. **அனில் குமார் நாயர்**

...மாற்றப்படும்/1வது மனுதாரர் நிறுவ

சி.எச். ராபின்சன் வேர்ல்டுவைட் ஃபிரைட் இந்தியா பிரைவேட் லிமிடெப் பதிவு அலுவலகம் : பொட்டிப்பட்டி பிளாசா, 77, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை,

நுங்கம்பாக்கம், சென்னை 600034 -அதன் சார்பாக முழு நேர இயக்குனர் திரு. **அருண்பிரகாஷ் தாமஸ் ஆசிர்வாதம்**

...மாற்றிக்கொள்ளும்/2வது மனுதாரர் நிறுவன மனு அறிவிப்பு

நிறுவனங்கள் சட்டம் 2013-ன் பிரிவு 230-232-ன் கீழ் சி.எச். ராபின்சஎ இன்டாதேஷனல் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (மாற்றப்படும் நிறுவனம் மற்றும் சி.எச். ராபின்சன் வோல்டுவைட் ஃபிரைட் இந்தியா பிரைவேட் லிமிடெ மாற்றிக்கொள்ளும் நிறுவனம்) மற்றும் முறையே அந்தந்த உறுப்பினர்கள் மற்றும் கடண் வழங்கியவர்கள் இடையே உத்தேசிக்கப்பட்ட சீரமைப்பு திட்டத்தை அனுமதிப்பதற்காக கூட்டாக நிறுவன மனு மாண்புமிகு தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம், டிவிஷன் பெஞ்ச் – II, சென்னை முன்பு 15.05.2023 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அது 14.06.2023 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. மாண்புடிகு தேசிய நிறுவன் சட்டத் தீர்ப்பாயம், டிவிஷன் பெஞ்ச் — II, சென்னை 14.06.2023 அன்று CP(CAA)/25(CHE)2023 .08.2023ஐ நிர்ணயித்துள்ளது.

மேற்கண்ட மனு குறித்து யாரேனும் ஆதரிப்பதாக அல்லது எதிர்ப்பதாக இருப்பின் அது குறித்து அவர்கள் மனுதாரரின் ஆலோசகருக்கு, அதற்கான காரணத்தை அவரே அல்லது அவரது வழக்கறிஞ்ரோ கையொப்பமிட்டு அவரது பெயர் மற்றும் முகவரியுடக் மனுதாரரின் ஆலோசகருக்கு மனு விசாரணைத் தேதிக்கு முன் இரண்டு நாட்களுக்கு <u></u> கொமல் வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். இந்த மனு குறித்து எதிர்ப்பதா இருப்பின், எதிர்ப்பதற்கான காரணம் அல்லது பிரமாணப் பத்திர நகலையும் இணைத்து அது போன்ற அறிவிப்பை அனுப்ப வேண்டும். யாருக்காவது மனு நகல் தேவைப்படிக அவர்கள் அதற்கான தொகையை செலுத்தி கீழ்க்கையொப்பமிட்டவரிடம் இருந்த

சிஎஸ் பங்கற் மேத்த பங்குதாரர், ஏ கே ஜெயின் & அசோசியேட் பிராக்டிசிங் நிறுவன செயலாளர்க மனுகாராகளுக்கான வழக்கறிஞ எண். 2, ராஜா அண்ணாமலை சாலை புரசைவாக்கம், சென்னை 600 084, தமிழ்நாடு

ஐபி ரிங்ஸ் லிட்.

(அமால்கமேஷன் குழுவின் ஓர் அங்கம்) CIN: L28920TN1991PLC020232 **பதிவு அலுவலகம் :** D-11/12, தொழிற்பேட்டை மறைமலை நகர் - 603 209.

32 ஆண்டு பொதுக்கூட்டம், புத்தக மூடல் மற்றும் மின்னணு வாக்களிப்பு அறிவிப்பு

கம்பெனியின் **முப்பத்து இரண்டாவது ஆண்டு பொதுக்கூட்டம் (AGM), சனிக்கிழமை** ஆ**கஸ்டு 12, 2023** அன்று **முற்பகல் 11:30 மணிக்கு (இந்திய நேரப்படி)** காணொள காட்சி ("VC") மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட ஒலி காட்சி சார்ந்த வழிமுறைகள் ("OAVM") மூலமாக AGM அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள வணிகத்தை பரிவர்த்தனை செய்ய நடைபெறும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது

இது கொடர்ந்து வரும் கோவிட்-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு மற்றும் பொச ற்றிக்கைகளுக்கு இணங்க, சமீபத்திய 02/2022 தேதி மே 05, 2022 மற்றும அண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவின் சுற்றறிக்கை எண்.SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 தேதி மே 13, 2022 மற்றும் இதை பற்றிய பிற பொருந்தக்கூடிய சுற்றறிக்கைக்கு இணங்க ஒரு பொதுவான இடத்தில் உறுப்பினர்கள் நேரடியாக ஆஜராகாமல் VC/OAVM மூலம் கம்பெனியின் ஆண்டு பொதுக்கூட்டம் (AGM) நடைபெறும்.

இந்த சந்திப்பு தொடர்பான தகவல் 2022-23 ஆண்டு அறிக்கையுடன் மின்னஞ்சல் மூலமாக **ஓூலை 18, 2023** தேதியில் உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 32" ஆண்டுக்கான பொதுக்குழு சந்திப்பு அறிவிப்பின் முழு உரை, தனித்துள்ள மற்றும் தொகுக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை (பேலன்ஸ் ஷீட், லாபம் மற்றும் நஷ்டம் அறிக்கை பணப்புழக்க அறிக்கைகள் ஆடிட்டர்கள் மற்றும் இயக்குனர்களின் அறிக்கைகள் உட்பட www.iprings.com என்ற நிறுவன இணைதளத்தில் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு மற்றும் இதைப் பார்வையிட விருப்பமுள்ள உறுப்பினர்கள் cs@iprings.com மற்றும் investor@iprings.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது பெயர், ஃபோலியே எண்/கிளையண்ட் ID மற்றும் DP ID-யை குறிப்பிட்டு மற்றும் தாங்கள் ஆய்வு செய்ய விரும்பும் ஆவணங்கள், சுயசான்றளிக்கப்பட்ட பான் (PAN) கார்டு நகல் ஆகிறவற்றை

மின்னஞ்சலில் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் கம்பெனிகள் சட்டம், 2013 பிரிவு, 91-ன் படி தேவையான அறிவிப் மேலும் கம்பெனிகள் சட்டம், 2013 பிரிவு, 91-ன் படி தேவையான அறினிப்பு கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் ஆண்டு பொது கூட்டம் மற்றும் சமபங்கிற்கு உரிய மதிப்பான ரூ.10-கொண்ட பங்கு ஒன்றுக்கு இறுதி ஈவுத்தொகையாக ரூ.1.00 (10%) செலுத்தும் நோக்கத்திற்காக **ஆகஸ்டு 06, 2023** முதல் **ஆகஸ்டு 12, 2023** தேதி வரை மூடப்பட்டிருக்கும். ஈவுத்தொகை, அறிவிக்கப்பட்டால், **திங்கட்கிழமை, ஆகஸ்டு 05, 2023** அன்று வரை கம்பெனியின் உறுப்பினர் பதிவேட்டில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களில் டெபாசிட்டரிகளால் அடிக்கட்டு பெயர்களுக்கு பொருந்தும் விதத்தில் TDS கழித்தது போக **திங்கட்கிழமை, ஆகஸ்டு 21, 2023** அன்று அல்லத

அற்று பண எல்லுத்தப்படும். கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 108-ன் படி கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) திருத்தப்பட்ட விதிகள், 2015 அத்துடன் வாசிக்க வேண்டிய விதி 20-ன் மற்றும் SEBI (LODR)-ன் ஒழுங்குமுறைகள் 2015-ன் ஒழுங்குமுறை 44-ன் படி யற்றும் SEBI (COTK)-கை ஒழுங்குமுறைகள் 2013-கை ஒழுங்குமுறை 44-கை படி (அவ்வப்போது திருத்தங்களுக்கு ஏற்ப) தொலைதூர மின்னணு எனப்படும் மின் வாக்கு வசதியை நிறுவனம் வழங்கியுள்ளது. இதனால் 32^{-க} ஆண்டு பொதுக்கூட்ட சந்திப்பு தொடர்பான அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து வர்த்தக விவரங்களையும் நேஷனல் செக்யூரிட்டி டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) மூலமாக பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதனால் உறுப்பினர்கள் மின் , ருக்குப் பதிவு மூலம் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய இயலும்

தொலைதூர மின்னணு வாக்கு **புதன்கிழமை, ஆகஸ்டு** 09, 2023 (**காலை** 09:00 **மணிக்கு**) தொடங்கி **வெள்ளிக்கிழமை, ஆகஸ்டு 11, 2023 (மாலை** 05:00 **மணிக்கு**) முடிவடையும். மேற்குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்திற்கு பிறகு தொலைதூர வாக்கு பதிவு செய்ய அனுமதியில்லை

கட் ஆப் தேதியான **ஹூலை 14, 2023** அன்று உறுப்பபினர்கள் பதிவேடு அல்லது கட ஆப தேதியான **ஜூலை 14, 2023** அன்று உறுப்பினர்கள் பதிவேடு அல்லது டெபாசிட்டரிகளால் பராமரிக்கப்படும் பயன் பெறும் உரிமையாளர்கள் பட்டியலில் பதிவாகி உள்ள பெயர்கள் அனைவருக்கும் வருடாந்திர அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எனினும், ஏதேனும் ஒரு நபர் கட் ஆப் தேதிக்கு பின்னர் ஆனால் **ஆகஸ்டு 05, 2023**-க்கு முன்னர் உறுப்பினரானால் அவர்கள் பதிவாளர் மற்றும் புத்தக பரிமாற்ற முகவரான கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட் investor@cameiondia.com-க்கு அல்லது cs@iprings.com நிறவனத்திற்கு கோரிக்கை அனுப்பி உள்நுழைவு ID மற்றும் பாஸ்வோர்ட் பெற்று

இந்த பொது சந்திப்புக்கு முன்னதாக தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மூலமாக தங்கள் மின் வாக்குகளை (e-voting) பதிவு செய்ய இயலாத உறுப்பினர்களின் வசதிக்காக பொது சந்திப்பு நடைபெறும் சமயத்தில் மின்னணு ாக்குப் பதிவு வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே தங் வாக்குகளை தொலைதூர மின்னணு வாக்குப் பதிவு மூலம் செதுத்திய உறுப்பினர்களும் இந்தப் பொது சந்திப்பில் கலந்து கொள்ளலாம் ஆனால் மீண்டும் வாக்குப் பதிவு செய்ய அனுமதி இல்லை. நிறுவனம் திரு.R. முகுந்தன் பிராக்டிசிங் நிறுவன செயலர் அவர்களை தொலைதூர மின்னணு வா ஆய்வாளராக நியமித்துள்ளது.

உறுப்பினர்கள் VC/ OAVM மூலம் AGM-ல் கலந்து கொள்ளலாம் அல்லது NSDL வழங்கும் 32[™] AGM-ன் நேரடி நிகழ்வுகளைக் https://www.evoting.nsdl.cor தொலைதூர மின்-வாக்களிப்பு உள்நுழைவு (login) சான்றுகளைப் பயன்படுத்தி மற்றும் நிறுவனத்தில் **EVEN No.124666** தேர்ந்தெடுத்து காணலாம். VC/OAVM மற்றும் நறுவனத்துல் EVEN NO.124060 தேர்நடிகுடுத்து காண்வாம். VC/OAVM சாதனங்கள் மூலமாக நடைபெறவிருக்கும் இந்தப் பொதுச் சந்திப்பில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களின் வசதிக்காக நிகழ்வு நடைபெறுவதற்கு 30 நிமிடத்திற்கு முன்னதாக அதாவது ஆகஸ்டு 12, 2023-ம் தேதி (சனிக்கிழமை) முற்பகல் 11.00 மணிக்கு உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். நிகழ்வு துவங்கிய 30 நிமிடத்திற்கு பிறகு இதில் பங்கு பெறுவதற்கான வசதி நிறுத்தப்படும். ஆகையால் உறுப்பினர்கள் முன் வருபவர்களுக்கு முன்னுரிமை என்பதை கருத்தில் கொண்டு இந்தப் பொதுச் சந்திப்பு நிகழ்வில் இணைய

வருமாற் கேட்டுக்கொள்கிறோ ்.ஆண்டு அறிக்கை தொடர்பான கேள்விகள் மற்றும் விவரங்கள் அறிவதற்கான

உறுப்பினர்கள் VC/OAVM மூலமாக இந்தப் பொதுச் சந்திப்பு நடைபெறவிருப்பதால் 31 மார்ச் 2023 தேதி முடிய வருடாந்திர கணக்கு தொடர்பான தகவல்கள் அறிய விரும்பும் உறப்பினர்கள் இந்தப் பொதுச் கதிட்டுபான் இந்தப் கூறிய ஆறிய காடியும் உறப்பன்றனர். இந்தப் காட்கும் சந்திப்புக்கு முன் குறைந்தது 10 (பத்து) நாட்கள் முன்னதாகவே தங்கள் பெயர் மற்றும் 16 இலக்க டிமேட் கணக்கு எண்./ ஃபோலியோ எண், மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண். ஆகியவற்றைக் குறிப்பிட்டு cs@iprings.com அல்லது investor@iprings.com என்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

.மேலும், 32^{--®} வருடாந்திர பொதுச் சந்திப்பின் போது தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த அல்லது கேள்விகளைக் கேட்க விரும்பும் உறுப்பினர்கள் தங்களின் பெயர், டிபி ஐடி மற்றும் கிளையண்ட ஐடிஃபோலியோ எண். பான், மொபைல் எண். மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட்டு cs@iprings.com மற்றும் investor@iprings.com-க்கு அனுப்பி தங்களை பேச்சாளராக பதிவு செய்யலாம். தங்களை ஒரு பேச்சாளராக பதிவு செய்த உறுப்பினர்கள் மட்டுமே வருடாந்திர பொதுச் சந்திப்பின் போது தங்கள் , த்துக்களை வெளிப்படுத்த / கேள்விகளைக் கேட்க மற்றும் பொதுச் கருத்துக்கண் வெளிப்படுத்த / கெள்வக்களை கூடக யற்றும் வாிதம் சந்திப்பின் போது கேமரா நுழைவிற்கு அனுமதிக்கப்படுவார்கள். வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து பேச்சாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் உரிமை நிறுவனத்திற்கு உள்ளது.

2.VC/OAVM சாதனங்கள் மூல்பாக நடைபெறவிருக்கும் 32 ^ஆ ஆண்டுக்கான பொதுச்சந்திப்பில் பங்கேற்பதற்கும் மற்றும் தொதூர மின்னணு வாக்குப்பதிவு முறை குறித்த கேள்விகள் மற்றும் குறைகள் ஏதேனும் இருப்பின் மேலே குறிப்பிட்ட விலாசத்தில் உள்ள திரு.R வெங்கடராமன், தலைமை நிதி அதிகாரி (அணுக வேண்டிய எண்.+91 9789096964) தொடர்பு கொண்டு விவரங்கள் ட்டளியலாம்

மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், https://www.evoting.nsdl.com/ பதிவிறக்க பிரிவில் கிடைக்கும் பங்குதார்களுக்கான வாக்களிக்கும் பயன்பாட்டுக் கையேட்டை பார்க்க உறுப்பினர் கோரப்படுகிறார்கள்.

குமுமத்தின் ஆணைப்படி ஓபி ரிங்ஸ் லிமிடெட்டுக்காக

A லெங்க ராணி **நிர்வாக இயக்குனர்** DIN: 00277816

மு.க.ஸ்டாலின் முதவலமைச்சர்

இயக்கத்தின் இதயமாம் விழாவை இளைஞரணி செயலாளர் உதயநிதிக்கும் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கும் ஆற்றல்மிகு இளைஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரி கட்சியின் உணர்ச்சிக்கும், வெற்றிக்கும், மகிழ்ச்சிக்கும் தோன்றிய

கேட்டுக்கொள்கிறேன்.

உறுப்பினர்கள் க<u>ற்றுத்</u>தர

வழங்குமாறு செயலாளரைக் கொள்கிறேன். நம்பிக்கையோடும் எந்த

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டே வேண்டாம்: அமைச்சர் ரகுபதி திட்டவட்டம்

ට්පත්තත, *නු*මකல.21 சூதாட்டத்திற்கு 28 சதவீதம் வரி போட்டு வாங்குவது பணம் என்றும், மக்களை கொல்லும் விளையாட்டே வேண்டாம் என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி

வருமாறு: ஆன்லைன் சூதாட்ட தடைச் வழக்கு தொடர்பான சட்டம் தற்போ<u>த</u>ு சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு போது, விசாரணையின் தமிழக அரசுக்கு இந்த சட்டத்தை இயற்ற அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு வாதிட்டுள்ளது. இதற்கு முன்பு இதே சட்டத்தை முந்தைய அண்ணா இயற்றியபோதும் தி.மு.க. அரசு ஐகோர்ட்டில் அதுபற்றி வழக்கு தொடரப்பட்டது. அது ஒரு திருத்தச் சட்டம் என்று கூறி ஐகோர்ட் அந்த

சட்டத்தை ரத்து செய்தது. ஐகோர்ட் கூறியுள்ள சேர்த்து கரு**த்**துகளையும் சட்டம் இயற்றுவதில் ஆட்சேபனை இல்லை என்று அந்தத் தீர்ப்பில் ஐகோர்ட் இருந்தது. தெரிவித்து ஆனால் அரசுக்கு இயற்ற மாநில சட்டம் அதிகாரமில்லை என்று கூறி அந்த வழக்கில் மத்திய அரசு அப்போது முறையீடு செய்யவில்லை.

ஆனால் இப்போது, தமிழக அரசுக்கு இந்த சட்டத்தை இயற்ற அதிகாரம்

WABAG

அன்புள்ள உறுப்பினர்களுக்கு

உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளவும்.

11, 2023 முடிய (இரு நாட்களும் உட்பட) மூடப்பட்டிருக்கும்.

அறிவிப்பில் அளிக்கப்பட்டுள்ளது. உறுப்பினாகளுக்கு இதன் மூலம் அறிவிப்பதாவது : -

இல்லை என்று மத்திய அரசு வக்கீல் வாதிட்டு, இதே விவகாரத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றி இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் தகவல் தொடர்பு தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு சில விதிகளைத்தான் தவிர கொண்டு வந்துள்ளதே இதற்கென்று தனி சட்டத்தை மத்திய

அரசு இயற்றவில்லை. அந்த விதியும், ஆன்லைன் சூதாட்ட விளை யாட்டு உரிமையாளர்களை பாதுகாக்கும் விதமாகத்தான் அமைந்துள்ளது. அதோடு மத்திய அரசுக்கு வருவாயை ஏற்படுத்தும் உள்ளது. அது அது மக்களுக்கு பாதுகாப்பான விதிகளாக இல்லை. சூதாட்டம் ஒரு கொடிய நோய் என்று உலக சுகாதார அமைப்பு

கூறியுள்ளது. மேற்பட்ட இதனால் 40க்கும் தற்கொலைகள் பின்னரும் நடந்த கரு<u>த்</u>தில் கொள்ளாமல் அகை மூலம் ஆன்லைன் விளையாட்டு ஏற்படும் வருவாய் வகையில் திருத்திவிட்டு, விதிகளை சட்டம் கொண்டு வந்துவிட்டதாக மத்திய மத்திய கூறுகிறது**.** இதில் அரசு சட்டம் கொண்டு வரவில்லை. கண்டிக்கத்தக்கது. இது நோயை தடுக்காமல் அதை பரப்புகின்றனர்.

அரசியல் அமைப்பு சாசனத்தில் பொதுப்பட்டியல், மத்திய அரசு பட்டியல் மற்றும் மாநில அரசுப் இடம்பெற்றுள்ளன. பட்டியல் பட்டியலில் மாநில அரசுப் சூதாட்ட விளையாட்டு

விஎ டெக் வபாக் லிமிடெப்

CIN: L45205TN1995PLC030231

பதிவு அலுவலகம்: "வபாக் ஹவுஸ்" எண்.17,

200 அடி துரைப்பாக்கம் - பல்லாவரம் பிரதான சாலை

சுண்ணாம்பு கொளத்தூர், சென்னை-600 117. தமிழ்நாடு, இந்திய

லபேசி:+91-44-6123 2323 | தொலைநகல்: +91-44-6123 2324 இணையதளம்: www.wabag.com மின் அஞ்சல்; companysecretary@wabag.in

28 வருடாந்திர பொதுக் கூட்டம் மற்றும் மின்னனு வாக்குப்பதிவு தகவல் அறிவிப்பு

_{பாட}ாந்.கிர டெருகுக்கூட்ட அளிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை செயல்படுக்க நிறுவனத்தின் இருபத்து எட்டாவது (28^{®®}) வருடாந்கி வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை செயலபடுத்த நிறுவனத்தின் ஐருபத்து எட்டாவது (28 -) வருடாந்தர பொதுக்கூட்டம் வெள்ளிகிழமை, ஆகஸ்ட் 11, 2023 அன்று மாலை 4.00 மணிக்கு (இந்திய நேரப்படி) காணொளி காட்சி (VC) / இதர ஒளி ஒலி சாதனங்கள் (OAVM) மூலமாக நடைபெறும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சுகத்தினால் வெளியிடப்பட்ட பொது சுற்றறிக்கை எண்கள். 10/2022 டிசம்பர் 28, 2022, எண்.02/2022 மே 05, 2022, எண்.20/2020, மே 05, 2020-ன் படி (கூட்டாக "MCA சுற்றறிக்கைகள் என குறிப்பிடப்படுகிறது")

செக்யூரிட்டி அண்டு எக்ஸ்சேஜ் போர்ட் ஆப் இந்தியா (SEBI) 05.01.2023 தேதியிட்ட சுற்றறிக்கை எண். SEBI/HO/CFD/PoD 2/P/CIR/2023/4, 13.05.2022 தேதியிட்ட SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62, 15.01.2021 தேதியிட்ட

28[™] வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு, விளக்க அறிக்கை மற்றும் வருடாந்திர அறிக்கை ஆகியவை நிறுவனத்தின் இணையதளப் www.wabag.com மற்றும் பங்கு வர்த்தக இணையதளங்களான BSE லிமிடெட்டின் www.bseindia.com மற்றும் நேஷனல் ஸ்டாச்

எக்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெட்டின் <u>www.nseindia.com</u> மற்றும் பதிவாளர் மற்றும் பங்கு மாற்று முகவர்களான கேபின் டெக்னாலஜிஸ் லிமிடெட்டின் ("KFintech") இணையதளமான <u>https://evoting.kfintech.com/</u> ல் கிடைக்கும் என்பதை

உறுப்பினர்கள் VC/OAVM வசதி மூலம் மட்டுமே வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்க முடியும். வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல்கள் வருடாந்திர பொதுக் கூட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் சட்டம் 2013, பிரிவு

நிறுவனங்கள் சட்டம் 2013 பிரிவு 91 மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015-ன் விதி 42-ன

படி, உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு மாற்று புத்தகங்கள் **திங்கட்கிழமை, ஜூலை 31, 2023 முதல் வெள்ளிகிழமை, ஆகஸ்**ட

11, 2023 முடிய இரு நாடகளும் உட்பட் புடப்பட்டிருக்கும்.
MCA அற்றுக்கைகள் / SEBI சுற்றுக்கைகள் இணங்க VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டம் நடத்தப்படுவதால், உறுப்பினர்கள் நேரடியாக ஆஜராக தேவையில்லை, மற்றும் மாற்றாள் அமர்த்தும் வசதியும் ரத்து செய்யப்படுகிறது. அதன் படி நிறுவனங்கள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014- அவ்வப்போது திருத்தப்பட்டது மற்றும் SEBI LODR-ன் ஒழுங்கு முறை 44 என் படி, வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கண்டுள்ள அனைத்து தீர்மானங்கள் மீது உறுப்பினர்கள் வாக்களிக்க வசதியாக கேபின்டெக் அளிக்கும் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு வசதியை (தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு) நிறுவனம் அளிக்கிறது.
தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு / பின்னணு வாக்குப்பதிவிற்கான விரிவான நடைமுறைகள் வருடாந்திர பொதுக்கூட்ட

ஆண் மூகம் இது முகத்தில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத உறுப்பினர்கள் VC மூலம் பங்கேற்பதற்கான வழிமுறைகள் மற்றும் மின்னணு வாக்கு பதிவின் மின்வாக்குப்பதிவு செயல்முறை மற்றும் மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களிப்பதற்கான முறைகள் 28°® வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் உள்ளது.

2. கடைசி தேதியான **வெள்ளிகிழமை, ஆகஸ்ட் 4, 2023** அன்று உறுப்பினர்களின் பதிவேடு அல்லது வைப்பு தொகையாளர்களால் பராமரிக்கப்படும் நன்மை பயக்கும் உரிமையாளர்களின் பதிவேட்டில் பதிவாகி உள்ள பெயர்கள் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு / மின்னணு வாக்குப்பதிவு வசதிக்கு தகுதி உடையவர்

ஆவார்கள். 3. தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு **திங்கட்கிழமை, ஆகஸ்ட் 7, 2023 காலை 9.00 மணிக்கு** (இந்திய நேரப்படி) தொடங்கி **வியாழக்கிழமை, ஆகஸ்ட் 10, 2023 மாலை 5.00 மணிக்கு (இந்திய நேரப்படி)** முடிவடையும். மேலே குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்திற்கு பிறகு உறுப்பினர்கள் மின்னணு முறையில் வாக்களிக்க முடியாது. 4. வருடாந்திர அறிக்கை அனுப்பிய பின்னர் பங்குகளை பெற்ற தகுதியான உறுப்பினர்கள் மற்றும் கடைசி தேதியான **வெள்ளிகிழமை**

4. வகுடாந்திர அறிக்கை அனுபபிய பின்னார் பங்குகளை பெற்ற தகுதியான உறுப்பினாகள் மற்றும் கடைசி தேதியான **பென்னங்கிழமை** ஆக்கூட் 04, 2023 அன்று பங்குகளை வைத்துள்ளவர் நிறுவனத்தின் பொது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி உபயோகிப்பாளர் முகவரி மற்றும் கடவுச் சொல்லை பெற்றுக்கொள்ளலாம். 5. வருடாந்திர பொதுக்கூட்டத்திற்கு முன்னர் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களிக்குப் உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கலாம் ஆனால் மீண்டும் வாக்களிக்க உரிமை கிடையாது. தொலைதூர மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களிக்காமல் VC/OAVM மூலமாக வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்க தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

6. மின்னணு வாக்குப்பதிவு நடைமுறைகள் நோமையாகவும், வெளிப்படையான முறையிலும் நடைபெறுவதை ஆராய M.தாமோதரன

. இது வரை தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத உறுப்பினர்கள், மின்னணு வடிவத்தில் வைத்திருக்கும் பங்குக

குறித்து அவர்களுடன் தொடர்புடைய வைப்பாளர்கள் மூலம் வைப்புத்தொகை பங்கேற்பாளர்களிடமும் காகித வடிவத்தில் பங்குகணை தைத்து அடைகளுட்க தூர்க்கும். வைத்திருப்பவர்கள் நிறுவனத்தின் பங்கு மாற்று முகவர் அதாவது, கேபின் டெக்னாலதில் லிமிடெட், செலினியம் டவர் B, மணை 31 8 32, நிதி மாவட்டம், நானாக்ராம் குடா, செர்லிங்கம்பள்ளி மண்டல், ஹைதராபாத் - 500 032, தெலங்கானா அவர்களுக்கு எழுத்து

3. மின்னணு முறையில் வாக்குப்பதிவு தொடர்பாக ஏதேனும் கேள்விகள் /குறைகள் இருப்பின் அது குறித்து உறுப்பினர்கள் உதவி மற்றும்

அடிக்குட கேட்கப்படும் கேள்விகள் (FAQs) மற்றும் https://evoting.kfintech.com (KFintech வலைகளம்)-ல் படியிறக்க பிரிவில் உள்ள மின்னண

அடிக்கடி கூடப்படும் கள்வகள் (FAUS) <u>பாறும் nups://evoung.kmiecn.com</u> (KF-intecn வலைதள்பு» படியற்க உள்ள மன்னனு. வாக்களள் பயன்ள் கையேட்டை பாள்வையிடலாம் அல்லது (KFintech-ன் கட்டண்பில்லா என். 1800-309-4001-ல் தொடர்டி கொள்ளலாம். பசுமை முனைப்பு: பெரு நிறுவன விவகாரங்கள் மற்றும் நிறுவனம் மேற்கொண்ட பெரு நிறுவன நிர்வாகத்தில் "பசுமை முனைப்பினை" ஆதரித்த எங்கள் உறுப்பினர்களுக்கு நாங்கள் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். யங்குதாரங்களுடனான அனைத்து எதிர்கால தகவல் தொடர்புகளும் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் என்பதை எங்கள் உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகையால் உங்கள்

மின்னஞ்சல் முகவரியில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அது குறித்து உங்கள் வைப்புத்தொகை பங்கேற்பாளருக்கு (Demal வடிவில் பங்குகள் இருந்தால்) அல்லது நிறுவனம் / பங்கு மாற்று முகவர் (காகித வடிவில் பங்குகள் இருந்தால்) தெரிவித்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள், மே 18, 2022 தேதியிட்ட

SEBI சுற்றறிக்கை SEBI/HO/MIRSD/MIRSD RTAMB/P/CIR/2022/65 இன் அதன் படி முகவரி மற்றும் வங்கி உத்தரவுகளில்

ஏதேனும் மாற்றம் இருப்பின் அதனை படிவம் ISR-1 மற்றும் தேவைப்படும் பிற ஆவணங்களுடன், நிறுவனம் / KFintech -க்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கை மற்றும் தொடர்புடைய படிவங்கள் ஆகியவை

வி ஏ டெக் வபாக் லிமிடெட்-க்காக

கம்பெனி செயலாளர் & இணக்க அதிகாரி உறுப்பினர் எண். F4832

அனுப் குமார் சமால்

அண்ட் அசோசியேட்ஸ் LLP, அவர்களை ஆய்வாளராக கம்பெனியின் நிர்வாக இயக்குனர்கள் நியமனம் செய்துள்ளனர்.

மூலமாக அனுப்பி தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பகிவ செய்யமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்குறிபபிட்ட சுற்றறிககை நிறுவனத்தின் இணையதளமான <u>www.wabag.com</u> -ல் கிடைக்கப்பெறும்.

103-ன் கீழ் VC/OAVM மூலம் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள், குறைந்தபட்ச எண்ணிக்கைக்காக கணக்கிடப்படுவார்கள்.

பெற்றுள்ளதால்தான் மாநில அரசு தனது உரிமையுடன் அதில் சட்டம் இயற்றியுள்ளது.

'ரம்மி' விளையாட்டை விளையாட்டு என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. ஆனால் அது மக்கள் நேரடியாக உட்கார்ந்து ஆடும் ரம்மி விளையாட்டு ஆகும். தமிழக அரசு இயற்றிய சட்டம், ஆன்லைன் ரம்மி விளையாட்டு பற்றியது.

புரோகிராமர் முடிவுதான் ஜெயிக்கும்

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 2 பேர் ரம்மி விளையாடினால், 3வதாக 'புரோகிராமர்' என்ற மற்றொருவர் விளையாட்டை புகுந்து அந்த வேண்டுமானாலும் எப்படி மாற்றிவிட முடியும். ஆன்லைன் விளையாட்டில் என்னதான் ரம்மி கிறமையடன் விளையாடினாலும், இறுதியில் புரோகிராமர் புகுத்தி

வைத்துள்ள முடிவுதான் ஜெயிக்கும். இதனால்தான் பலரும் ஆன்லைன் விளையாட்டில் இழக்கின்றனர். எனவே பணக்கை ഖകെ ரம்மி விளையாட்டிலும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். உணர்ந்து இதை மத்திய அரசு உரிய திருத்தங்களை கொண்டுவர வேண்டும். ஆன்லைன் விளையாட்டுக்கு சதவீதம் 28 ஜி.எஸ்.டி.யை மத்திய போடுகிறது. ஆனால் அப்படிப்பட்ட விளையாட்டே வேண்டாம், பாவப்பட்ட பணம் தேவையில்லை

என்பதுதான் கருத்து. தெலுங்கானா உள்பட மாநிலங்களில் ஏற்கனவே சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இந்த சட்டம் கொண்டு வரப்பட ஆன்லைன் வேண்டும். சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி கூறுகிறார். ஆனால் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று கோர்ட்டில் மத்திய அரசு வக்கீல் வாதிடுகிறார். ் என்பது மத்திய அரசு கரு**த்**துகளின் மாறுபட்ட ஒட்டுமொத்த வடிவமாக

> உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பெயர் மாற்றம்

A. Benazir, தந்தை பெயர் : அபுதாகிர் பிறந்த தேதி : 17-01-1988, எண்.44/40, 2வது தளம், விஎஸ்வி கோவில் தெரு, மைலாப்பூர், சென்னை – 600 004 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி M. Benazir, க/பெ. முகமது காதர் மீரான் என்று அழைக்கப்படுகிறேன்.

X ASST IN THE COURT OF CITY CIVIL JUDGE AT CHENNAI E.P. No. 302 of 2023

M/s. HDFC Bank Ltd, Rep. by its Authorized Representative, No. 110, 4th Floor, Ceebros Buildina. Nelson Manickam Road Aminjikarai, Chennai - 600 029

G.Ramesh ...Judgment Debtor

No.29/2, Mettu Street, Ayanavaram, Chennai- 600 023 In the above-mentioned matter, the Hon'ble X Asst City Civil Court Judge at Chennai, was pleased to order Notice to the Judgment Debtor by way of publication returnable on 22/08/2023. You are hereby requested to enter

the said Court on 22/08/2023 at 10:30 am and state your objections if any failing which the above application will be heard in your absence and suitable orders

Kvp.DEEPAK RAJ

passed

Counsel for Decree Holder

In ACP (HDFC) NO.764 OF 2015

... Decree Holder Mr.Maruthupandian

JD- G.Ramesh, S/o.Gopi,

your appearance either in person or through your advocate before

மத்திய அரசு முன்பாக

விதிகள் 2014, விதி 30 துணை விதி(5) பிரிவு (a)ன் விஷயத்தில் மற்றும்

மூன்றாவது அவென்யூ, இந்திரா நகர், அடையார், சென்னை– 600 020. ...மனுதார ஜூலை, 2023 அன்று நடைபெற்ற அசாதாரண பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட

நிறுவனத்தின் பதிவு அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

சாவண்ட் இன்போகாம் லிமிடெட்டுக்காக

இடம்: சென்னை தேதி: 21 ஜூலை, 2023

அறிவிப்பு வழங்கப்படுகிறது ஏலம் விடப்படும் தேதி : 24-07-2023 நஏலம் விடப்படும் இடம்

https://gold.matexnet.org/

Ambodi: 63220000966527, Anamalai: 63220000412431, 426614 Andipatti 63220000454681 489874 75220000353793 353843 412173 478748 515710 515740

684610, 704454, 707259, 712269, 715303, 719286

பங்கு சான்றிதழ் தொலைந்தது பற்றிய பொது அறிவிப்பு

62/3 – 0.46, 63/1 – 0.34, 63/2 – 0.18, – மொத்தம் 4.97 ஏக்கர்

இடம் : சென்னை தேதி : 19.07.2023

FROG CELLSAT LIMITED

FROG Regd. Office: Office No. 406, D-35 3rd Floor, Old Plot No. 2-A, Laxmi Nagar, Delhi - 110092 Corporate Office: C-23, Sector – 80, Noida - 201305, Uttar Pradesh Phone: 0120-4859650 Website: www.frogcellsat.com, Email:cs@frogcellsat.com

<u> IOTICE OF 19" ANNUAL GENERAL MEETING, E-VOTING INFORMATION AND BOOK CLOSURE</u>

he Nineteenth (19th) Annual General Meeting (AGM) of the Frog Cellsat Limited (Company) will be he through Video Conferencing ("VC") or Other Audio Visual Means ("OAVM") on Tuesday, August 08, 2023a 04.30 P.M. (IST) in compliance with General Circulars issued by the Ministry of Corporate Affairs (MCA) dated April 8, 2020, April 13, 2020, May 5, 2020 and January 13, 2021 and 28 December, 2022 and SEBI Circulars dated May 12, 2020 and January 15, 2021 (Collectively Relevant Circulars), other applicable provisions of the Companies Act, 2013 (Act) and the Rules made thereunder and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI Listing Regulations) to transact the business as set out in the Notice dated July 13, 2023. Members attending the AGM through VC facility shall be reckoned for the purpose of quorum as per Section 103 of the Companies Act, 2013. The Members of the Company are hereby informed that pursuant to relevant circulars, the Companywill

dispatch the Notice of AGM and Annual Report by electronic mode on 16July, 2023 to all the Members whose e-mail IDs are registered with the Company's Registrar and Share Transfer Agent (RTA)/ Depository Participants (DP). The aforesaid documents will also be available on the Company's Website www.frogcellsat.com and Website of the Stock Exchange i.e., National Stock Exchange of India Limited. Members who are holding shares in physical mode and have not registertheir mail addresseswill have an opportunity to cast their vote remotely on the business to be transacted at the AGM through remote e-voting or through e-voting system during AGM. The manner of e-voting for shareholders holding shares in electronic and physical mode has been provided in the Notice of AGM. Members holding shares in electronic mode are requested to register their email addresses and mobile

numbers with relevant depositories through their DP ID. Members holding shares in physical mode are requested to furnish such details to Company's RTA, Skyline Financial Services Private Limited.

Procedure for remote e-voting and e-voting during AGM: Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies

(Management and Administration) Rules, 2014, as amended from time to time, The Relevant Circulars, Secretarial Standard on General Meetings issued by Institute of Company Secretaries of India and Regulations 44 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations 2015, The Company is providing facility of remote e-voting to its Members in respect of the business to be transacted at the AGM and for this purpose, the Company has appointed National Securities Depositary Limited (NSDL) for facilitating voting through electronic means, as the authorized e-Voting's agency. The facility of casting votes by a member using remote e-voting as well as the e-voting system on the date of the AGM will be provided by

Members joining the AGM through VC shall be permitted to exercise their right to vote using the e-voting facility at the AGM, provided they have not cast their votes using remote e-voting facility. The members who have cast their votes prior to AGM using the remote e-voting facility may also join the AGM through VC but shall not be entitled to cast their votes again. The facility of castings votes by a member using e-voting during the AGM will also be provided by NSDL. Information and instructions relating to remote e-voting as well as e-voting during the AGM have been

provided in the Notice of AGM. The same login credentials should be used for attending the AGM through VC. E-voting rights of the members will be reckoned on the equity shares held by them either in physical or in electronic form as on August 01,2023. The e-voting period commences from 09.00 A.M. (IST) on August 05, 2023 (Saturday) and ends at 05.00 P.M. (IST) on August07, 2023 (Monday). During this period, the members may cast their votes electronically. The remote e-voting module shall be displayed by NSDL thereafter. Any person, who acquires shares of the Company and becomes member of the Company after dispatch of the AGM Notice and holds shares as on the cut-off date i.e. August 01, 2023 obtain Login ID and password/seek assistance related to e-voting by sending a request to evoting@nsdl.co.in or by contacting Company's RTA, Skyline Financial Services Private Limited, D-153A, 1stFloor, Okhla Industrial Area Phase-I,New Delhi - 110020, India, Telephone: 011 40450193-97, Facsimile: 011 26812682, email:

info@skylinerta.com, compliances@skylinerta.com. In case of any queries, the members may refer "Frequently Asked Questions" (FAQs) and e-voting Manual for members available at the help section of www.evotingindia.com orcontactevoting@nsdl.co.in /NSDL number022 - 4886 7000 and 022 - 2499 7000. In case of any grievances connected with the e-voting please contact Mrs. Manisha Makhija, Company Secretary and Compliance Officer, Frog Cellsat Limited, having registeredoffice at Office No. 406, D-35, Third Floor, Old Plot No. 2-A, Laxmi Nagar, Delhi -110092, and Corporate Office at C-23, Sector – 80, Noida – 201305, Uttar – Pradesh, Email ID-cs@frogcellsat.com, and Telephone No. 0120-4859650. Book Closure:

Pursuant to Section 91 of the Companies Act, 2013 read with Rule 10 of the Companies (Management and Administration) Amendment Rules, 2015 and Regulation 42 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 is also hereby given that the Register of Members, Register of Beneficial Owners and Share Transfer Books of the Company will remain closed from August 02, 2023 to August 08, 2023 (both days inclusive) for the purpose of 19th AGM. The Cut-Off Date for the purpose of e-voting is August 01, 2023.

> By Order of the Board of Directors For Frog Cellsat Limited

Place: New Delhi Date: 15.07.2023

Konark Trivedi (Managing Director)

matrimony.com



CIN: L63090TN2001PLC047432 Registered Office: No.94, TVH Beliciaa Towers, Tower II, 5th Floor,

MRC Nagar, Raja Annamalaipuram, Chennai - 600028, Tamilnadu, India. Tel: +91 44 4900 1919

E-mail: investors@matrimony.com, Website: www.matrimony.com

NOTICE OF TWENTY SECOND ANNUAL GENERAL MEETING, RECORD DATE AND E-VOTING INFORMATION

NOTICE is hereby given that the TWENTY SECOND ANNUAL GENERAL MEETING of the Members of Matrimony.com Limited will be held on Wednesday the 9th August, 2023 at 10.00 A.M. through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) pursuant to circulars issued by MCA (Ministry of Corporate Affairs) and SEBI. In compliance with applicable provisions of the Companies Act, 2013 & SEBI (LODR) Regulations, 2015 read with circulars issued by MCA (Ministry of Corporate Affairs) and SEBI, the 22nd Annual General Meeting of the company being conducted through Video Conferencing (VC) herein after called as "e-AGM".

Shareholders may also requested to visit the website of the company www.matrimony.com or the website of the Registrar and Transfer Agent www.kfintech.com for downloading the Annual Report and Notice of the e-AGM inter-alia containing the procedures of evoting.

shareholders towards payment of dividend is August 3, 2023 (Thursday).

The record date for the purpose of determining the eligible

The Company has completed all despatches only through e-mail on

12th July 2023. Members of the Company be and are hereby informed that pursuant

to Section 108 of the Companies Act, 2013, read with Rule 20 of Companies (Management and Administration) Rules, 2014 as amended and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements), 2015, the Company has offered remote evoting facility for its members to cast their votes electronically on all the resolutions set forth in the notice from a place other than the venue of the AGM through the platform provided by Kfin Technologies Limited ("Kfintech"). The details pursuant to the provisions of the Companies Act and the said rules are given hereunder:

- a) Date and time of commencement of remote e-voting: August 6, 2023 (Sunday) at 9.00 A.M
- b) Date and time of end of remote e-voting: August 8, 2023 (Tuesday) at 5.00 P.M
- c) Cut off date: August 3, 2023 (Thursday)
- d) Remote e-voting by electronic mode shall not be allowed beyond 5 P.M. on August 8, 2023
- e) Members who have acquired shares after the dispatch of the notice of AGM and before the cut off date may use any of the following
- If the mobile number of the member is registered against Folio No./DP ID Client ID, the member may send SMS:

MYEPWD <space> E-Voting Event Number+Folio No. or DP ID Client ID to 9212993399

- Example for NSDL:
- 2. MYEPWD <SPACE> In12345612345678 3. Example for CDSL:
- 4. MYEPWD <SPACE> 1402345612345678

generate a password.

Example for Physical: 6. MYEPWD <SPACE> XXXX1234567890

If e-mail address or mobile number of the member is registered against Folio No. / DP ID Client ID, then on the home page of https://evoting.kfintech.com/, the member may click "Forgot Password" and enter Folio No. or DP ID Client ID and PAN to

The Members who have not cast their vote through remote e-voting shall be eligible to cast their vote through e-voting system available during the AGM. E-voting during the AGM is integrated with the VC / OAVM platform. The Members may click on the voting icon displayed on the screen to cast their votes.

A Member can opt for only single mode of voting i.e., through Remote e-voting or voting at the AGM. If a Member casts votes by both modes, then voting done through Remote e-voting shall prevail and vote at the AGM shall be treated as invalid.

Register of Beneficial owners maintained by the Depositories as on the "Cut off date" only shall be entitled to avail facility of remote e voting or voting in the AGM.

A person whose name is recorded in the Register of Members or in the

In case of any queries, you may refer the 'Frequently Asked Questions' ("FAQs") for members and e-voting User Manual for members available in the download section at https://evoting.kfintech.com or call on KFintech Toll Free No. 1800-3094-001 or send email to evoting@kfintech.com.

For queries/ guidance related to e-voting or attending the AGM through VC, you may please contact Mr. Sanapathi Prasad, Deputy Manager - RIS (Corporate Registry), KFin Technologies Limited, Unit: Matrimony.com Limited, Selenium Tower B, Plot 31-32, Gachibowli, Financial District, Nanakramguda, Hyderabad 500032. Toll Free No. 1800-3094-001, e-mail ID einward.ris@kfintech.com.

For Matrimony.com Ltd Place: Chennai Vijayanand S Company Secretary

KERALA WATER AUTHORITY e-Tender Notice

AMRUT 2.0 - Augmentation of WSS to Kollam Corporation-Extension of distribution system for a total of 50 Kms in various zones using PVC pipes, including road restoration charges (Phase 1). EMD: Rs. 500000 Tender fee: Rs. 16540+2978 Last Date for submitting Tender: 18-08-2023 02:00:pm Phone: 04742745293 Website: www.kwa.kerala.gov.in. www.etenders.kerala.gov.in

Superintending Engineer PH Circle

KWA-JB-GL-6-693-2023-24

(A Govt, of Kerala Undertaking) Sankaramangalam, Kollam 691583 Phone: 0476-2651215 to 217 email: contact@kmml.com_URL: www.kmml.com E-TENDER NOTICE For more details please visit E-Tendering Portal, https://etenders.kerala.gov.in or www.kmml.com 2023_KMML_585765_1 For the supply of Class 1 Brick Acid Resistant for Digesters 2023 KMML_585520 1 For the supply of CS,SS Pipe and Fittings 2023 KMML 585376 1 For the supply of Class 1 Acid Resistant Brick for Digesters For procurement of inconnel plate, pre-fabrication, supply and erection of top dome and bottom conical portion of pigment separator s 301 B For the supply of PTFE Lined Plug Valves (40 nos) and 2023 KMML 584929 1 Teflon Sleeved Plug Valves (18 nos) 2023 KMML 586037 1 For the supply of Titanium Head and Nozzle For sundry transportation of goods from various parts of the country 2023 KMML 585401 to Kollam for Titanium Dioxide Pigment Unit, Chavara, Kollam, Kerala Chavara 13.07.2023 Sd/- Managing Director for The Kerala Minerals and Metals Ltd



NLC India Limited

Regd. Office: No.135, E.V.R. Periyar High Road, Kilpauk, Chennai-600010. CORPORATE OFFICE: BLOCK-1, NEYVELI-607801, TAMILNADU REATING WEALTH CIN: L93090TN1956GOI003507 email: investors@nlcindia.in Website: www.nlcindia.in

> NOTICE Transfer of Equity Shares of the Company to

Investor Education and Protection Fund (IEPF) Authority Notice is hereby given to the shareholders of NLC India Ltd. ("the Company") whose shares are required to be transferred to the Investor Education and Protection Fund "IEPF") Authority in accordance with the section 124(6) of the Companies Act, 2013 ("the

Provisions") and Rule 6(3)(a) of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the Rules"). As per the provisions, all shares in respect of which dividend have remained unpaid or unclaimed for seven consecutive years or more shall be transferred to IEPF Authority. The dividend amount for the year 2015-16 (final) unpaid/unclaimed for a period of seven years is due for transfer to the Investor Education and Protection Fund. Accordingly, the

Company will be transferring the equity shares corresponding to the dividends which

remained unpaid or unclaimed for a period of last seven consecutive years to IEPF

Authority in accordance with the extant Rules. It may also please be noted that all subsequent corporate benefits such as Bonus Shares, Dividend etc. that may accrue in relation to the above shares will also be credited to the said demat account of IEPF Authority. The Company has communicated individually to the concerned shareholders whose shares are liable to be transferred to IEPF Authority. The Company has also uploaded full details of such shareholders and shares due for transfer to the above Account on the

website at www.nlcindia.in. The shareholders may also note that both the unclaimed dividend and the shares transferred to IEPF Authority including all benefits accruing to such shares, if any, can be claimed back by them from IEPF after following the procedure The shareholders who have not claimed their dividend, can write to the Company Secretary at the Registered office mentioned above or email at investors@nlcindia.in or to our Registrar and Share Transfer Agent, M/s. Integrated Registry Management

Services Private Limited, 2nd Floor, 'Kences Towers', No.1, Ramakrishna Street,

North Usman Road, T. Nagar, Chennai-600017; Email-id: anusha@integratedindia.in

for making a valid claim for the unclaimed dividend lying with the company on or before

15th October 2023 failing which the relevant shares will be transferred to IEPF Authority,

Place: Chennai Date: 14.07.2023

without further notice in this regard, in accordance with the Rules from time to time. For NLC India Limited R. UDHAYASHANKAR COMPANY SECRETARY

PUBLIC SECTOR IS YOURS: HELP IT TO HELP YOU



McLEOD RUSSEL INDIA LIMITED Corporate Identity Number (CIN): L51109WB1998PLC087076

Regd. Office: Four Mangoe Lane, Surendra Mohan Ghosh Sarani, Kolkata-700 001 Telephone: 033-2210-1221, Fax: 033-2248-3683 E-mail: administrator@mcleodrussel.com, Website: www.mcleodrussel.com

> POSTAL BALLOT NOTICE AND E-VOTING INFORMATION

NOTICE is hereby given that pursuant to the provisions of Sections 110, 108 and other applicable provisions, if any, of the Companies Act, 2013, ('the Act') read with Rule 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014, ('the Rules'), Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ('Listing Regulations'), Secretarial Standard on General Meetings issued by the Institute of Company Secretaries of India ('SS-2'), each as amended, and in accordance with the guidelines prescribed by the Ministry of Corporate Affairs ('MCA') for holding general meetings / conducting postal ballot process through e-voting vide General Circulars No. 14/2020 dated 8th April, 2020, 17/2020 dated 13th April, 2020, 22/2020 dated 15th June, 2020, 33/2020 dated 28th September, 2020, 39/2020 dated 31st December, 2020, 10/2021 dated 23rd June, 2021, 20/2021 dated 8th December, 2021, 3/2022 dated 5th May, 2022, 10/2022 and 11/2022 dated 28th December 2022 (collectively the 'MCA Circulars'), for seeking approval of the Members of McLeod Russel India Limited for Appointment of Mr. Aditya Khaitan (DIN: 00023788) as Managing Director of the Company for a period of three years with effect from 17th May 2023 (Ordinary Resolution) and for Payment of remuneration to Mr. Aditya Khaitan (DIN: 00023788) as Managing Director of the Company for a period of three years with effect from 17th May 2023, (Special Resolution) by way of Postal Ballot through remote e-

The Postal Ballot Notice('Notice') is available on the website of the Company: www.mcleodrussel.com, the relevant section of the website of BSE Limited ("BSE"): www.bseindia.com, National Stock Exchange of India Limited ("NSE"): www.nseindia.com and The Calcutta Stock Exchange Limited ("CSE") www.cse-india.com on which the Equity Shares of the Company are listed and on the website of National Securities Depository Limited (NSDL):

www.evoting.nsdl.com. In Compliance with the said MCA Circulars, the Company has sent this Postal Ballot Notice on 14th July 2023 only in electronic form, to those Members whose e-mail addresses are registered with the Depositories / their depository participant / the Company's Registrar and Share Transfer Agents i.e., Maheshwari Datamatics Private Limited and whose names are registered in the Register of Members/List of Beneficial Owners as maintained by the Depositories/Maheshwari Datamatics Private Limited, the Company's Registrar and Transfer Agent ('RTA') as on Friday, 07th July 2023 ('Cut-Off Date'). Accordingly, physical copy of the Notice along with Postal Ballot Form and pre-paid business reply envelope is not being sent to the Members for this Postal Ballot.

Members who have not registered their e-mail address are requested to register the same in respect of shares held in electronic form with the Depository through their Depository Participant(s) and in respect of shares held in physical form by writing to the Company's Registrar and Share Transfer Agents, Maheshwari Datamatics Private Ltd., 23, R N Mukherjee Road, 5th Floor, Kolkata - 700 001; Tel. No.: 033 22435029 / 22482248; Fax No.: 033 22484787; E-Mail: mdpldc@yahoo.com

The Company has engaged the services of National Securities Depository Limited ('NSDL') for the purpose of providing remote e-voting facility to its Members. The E-voting period commences at 9:00 AM IST on Sunday. 16th July 2023 and ends at 5:00 PM IST on Monday, 14th August, 2023. The remote e-voting facility will be disabled by NSDL immediately thereafter. The voting rights of the Members shall be in proportion to their share of the paidup equity share capital of the Company as on the Cut-Off Date i.e. Friday, 07th July 2023. Members are requested to record their assent (FOR) or dissent (AGAINST) through the remote e-Voting process not later than 5.00 p.m. (IST) on Monday, 14th August, 2023. Once the vote on a resolution is cast by a Member, the Member shall not be allowed to change it subsequently. Only those Members whose names are appearing in the Register of Members/List of Beneficial Owners as on the Cut-Off Date shall be eligible to cast their votes through postal ballot by remote e-voting.

The Board of Directors of the Company has appointed Mr. Atul Kumar Labh, Practising Company Secretary (Membership No. FCS 4848) as the Scrutinizer, for conducting the Postal Ballot voting process including e-voting in a fair and

The Scrutinizer will submit his report to the Chairman and Managing Director of the Company or any other person authorised by him after the completion of scrutiny, and the result of voting by postal ballot through the e-voting process will be announced by the Chairman or any such person authorized by him on or before Wednesday, 16th August, 2023. The resolution, if passed by the requisite majority, shall be deemed to have been passed on Monday, 14th August, 2023 i.e. the last date specified for receipt of votes through the e-

In case of any queries, you may refer the Frequently Asked Questions (FAQs) for Shareholders and e-voting user manual for Shareholders available at the download section of www.evoting.nsdl.com or call on toll free no.: 022 -4886 7000 and 022 - 2499 7000 or send a request to Ms. Pallavi Mhatre, Senior Manager, NSDL at evoting@nsdl.co.in

> For McLeod Russel India Limited Alok Kumar Samant

Company Secretary M. No. F9347

Place : Chennai

Date: 14th July 2023

FORM G

INVITATION FOR EXPRESSION OF INTEREST (EOI) FOR M/S BHADRESHWAR VIDYUT PRIVATE LIMITED **OPERATING IN POWER SECTOR AT GUJARAT**

(Under Regulation 36A(1)of the Insolvency and Bankruptcy Board of India (Insolvency Resolution Process for Corporate Persons) Regulations, 2016) RELEVANT PARTICULARS

Name of the corporate debtor along with PAN/ CIN/ LLP No.	M/s Bhadreshwar Vidyut Private Limited CIN: U40101TN2007GAT063283
Address of the registered office	New No. 16, Old No. 41, Ground Floor Thomas Nagar, Little Mount, Saidapet, Chennai Tamil Nadu - 600015
URL of website	Not Available
Details of place where majority of fixed assets are located	Village Bhadreshwar, MUNDRA, Kutch, Gujarat, 370405
Installed capacity of main products/services	2x150 MW coal-based thermal power plant
Quantity and value of main products/ services sold in FY21-22	INR 208.27 Cr
Number of employees / workmen	32 employees (currently)
Further details including last available financial statements (with schedules) of two years, lists of creditors, relevant dates for subsequent events of the process are available at:	Website: https://www.cirpbvpl.in/ Drive Link: https://drive.google.com/drive/folders/ 1Ue4UAbA6DzUdAT2xgwV-WBQNUsloxAm3 Or kindly mail on cirp.bvpl@gmail.com
Eligibility for resolution applicants under section 25(2)(h) of the Code is available at:	Website: https://www.cirpbvpl.in/ Drive Link: https://drive.google.com/drive/folders/ 1Ue4UAbA6DzUdAT2xgwV-WBQNUsloxAm3 Or kindly mail on cirp.bvpl@gmail.com
Last date for receipt of expression of interest	30-July-2023
Date of issue of provisional list of prospective resolution applicants	04-August-2023
Last date for submission of objections to provisional list	09-August-2023
Process email ID to submit EOI	cirp.bvpl@gmail.com
	PAN/ CIN/ LLP No. Address of the registered office URL of website Details of place where majority of fixed assets are located Installed capacity of main products/services Quantity and value of main products/ services sold in FY21-22 Number of employees / workmen Further details including last available financial statements (with schedules) of two years, lists of creditors, relevant dates for subsequent events of the process are available at: Eligibility for resolution applicants under section 25(2)(h) of the Code is available at: Last date for receipt of expression of interest Date of issue of provisional list of prospective resolution applicants Last date for submission of objections to provisional list

Note: The invitation for EoI is subject to the Hon'ble NCLT Chennal order relating to re-running of the process from invitation of EoIs stage and the extension of time granted by the Hon'ble NCLT. Date : 15 July 2023

1" Floor B Wing Prius Platinum Tower, Saket, New Delhi, Delhi - 110017



NOTICE OF THE 43RD ANNUAL GENERAL MEETING, E-VOTING INFORMATION AND BOOK CLOSURE

CDSL at www.evotingindia.com.

The Members of the Company are hereby informed that pursuant to the Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 and Section 108 of the Companies Act, 2013, read with Rule 20 of the Companies Management and Administration (Amendment) Rules, 2015, the Members are provided with the facility to cast their votes on all resolutions set forth in the Notice of the AGM using electronic voting system (e-voting) provided by Central Depository Services (India) Limited (CDSL).

inclusive) for the purpose of determination of shareholders for Final Dividend and AGM.

Any person, who acquires shares of the Company and becomes Member of the Company after the Annual Report has been sent electronically by the Company and holds shares as of the cut-off date i.e. 1st August, 2023 may contact our RTA i.e. Integrated Registry Management Services Private Limited, #30, Ramana Residency, Ground Floor, 4th Cross, Sampige Road, Malleswaram, Bangalore-560003, Tel No: 080-23460815 to 818 Fax No: 080-23460819 or mail to irg@integratedindia.in and obtain copy of Annual Report. In case of any queries, the Members may refer the Frequently Asked Questions (FAQs) for members and e-voting User Manual for members available at the download section of https://www.evotingindia.com/userdocs/FAQs.pdf or send an email to CDSL help

will be placed on the Company's website and on the website of CDSL (www.evotingindia.com) within Forty Eight (48) hours of passing of the resolutions at the AGM to be held on 8th August, 2023 for information to the Members and communicated to the BSE Limited. By Order of the Board For Shetron Limited

Place: Bengaluru.

Company Secretary and Compliance Officer (M. No: A52456)



(A Member of the Amalgamations Group)
(CIN: L28920TN1991PLC020232)
Regd. Office : D-11/12, Industrial Estate,
Maraimalai Nagar - 603 209.

Shipra Saha

Company will be held through Video Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") in compliance with the applicable provisions of the Companies Act, 2013 and the Rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with General Circular issued by the Ministry of Corporate Affairs (MCA) dated 28th December 2022 (10/2022) and Circular dated 5th January 2023 (SEBI/HO/CFD/ PoD-2/P/CIR/2023/4) issued by the Securities and Exchange Board of India, which allowed companies to hold AGM through VC / OAVM without the physical presence of the Members at a common venue.

held on Saturday, August 12, 2023 at 11:30 a.m. (IST) through Video Conferencing ("VC") / Other Audio-Visual Means ("OAVM") provided by the Central Depository Services (India) Limited (CDSL) to transact the businesses as set out in the Notice of the 32[™] AGM dated 26.5.2023.

with the notice of AGM will be made available on the website of the Company at www.iprings.com and on the websites of the stock exchanges where the securities of the Company are listed i.e www.bseindia.com and also will be available on the website of CDSL at www.evotingindia.com

Members can attend and participate in the AGM through VC/OAVM only, the details of which will be provided by the Company in the Notice of AGM Accordingly, please note that no provision has been made to attend and participate in the AGM of the Company in person. Members attending the meeting through VC/OAVM shall be counted for the purpose of reckoning the quorum under Section 103 of the Companies Act, 2013.

Company/Registrar & Transfer Agents (RTA)/Depository Participants (DPs). However, as per circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated 13.5.2022 issued by SEBI the Company shall send hard copy of full Annual Report to only those shareholders who request for the same. Members who have not yet registered their email addresses are requested to register their email addresses with respective depository participant(s) in case of demat shares and members holding shares in physical mode are requested to update their email addresses with Company's RTA Cameo Corporate Services Limited, Subramanian Building, No.1, Club House Road, near Spencers Signal, Anna Salai, Royapettah, Chennai, Tamil Nadu-600002 by submitting the Form ISR-1 which may be downloaded from the Company's website https://iprings.com/investors/code-of-conduct. The members of the Company may also update their email addresses/Mobile numbers at https://investors.cameoindia.com.

its Members to cast their votes on all resolutions set out in the Notice of the AGM. Detailed procedures for remote e-voting before/during the AGM will

For IP Rings Ltd.,

By the Order of the Board

Date: 14.07.2023

Place: Kolkata

SM

SM DYECHEM LIMITED

Read, Off; 3, Narayan Building, 23 LN Road, Dadar- East, Mumbai 400001. Email: got2invest@rediffmail.com (CIN: U24110MH1982PLC027307)

NOTICE

Notice is hereby given that in compliance of the directions given by Hon'ble National Company Law Tribunal, Mumbai ("NCLT") that the certified copy of the Order passed by Hon'ble NCLT on 16th June, 2023 in CP-224/MB/2021 with regard to reduction of share capital was filed by SM Dyechem Limited with the Registrar of Companies, Maharashtra, Mumbai ('ROC') on 5th July, 2023 and the said Order along with Minutes of Reduction is confirmed and registered by ROC vide its Certificate of Registration of Order Confirming Reduction of Capital dated 13th July, 2023.

> Nilesh Gandhi Director

For and on behalf of SM Dyechem Limited

Place: Mumbai DIN: 00028536

Date: 14th July, 2023

Sparc SUN PHARMA ADVANCED RESEARCH COMPANY LIMITED

Registered Office: Plot No. 5&6/1, Savli G.I.D.C. Estate, Savli - Vadodara Highway, Manjusar - 391775 District -Vadodara, Gujarat Tel: +91 02667 666800; Corporate Office: 17/B, Mahal Industrial Estate, Mahakali Caves Road, Andheri East, Mumbai 400 093, Maharashtra Tel: +91 22 6645 5645 Fax: +91 22 6645 5685

Website: www.sparc.life Email: secretarial@sparcmail.com NOTICE OF 18™ ANNUAL GENERAL MEETING

The 18" Annual General Meeting ("AGM") of the Company will be held through Video Conferencing ("VC")/ Other Audio-Visual Means ("OAVM") on Monday, August 07, 2023 at 03:30 P.M. (IST) in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 ("Act") and the rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("Listing Regulations") read with all applicable circulars on the matter issued by the Ministry Of Corporate Affairs ("MCA") and the Securities and Exchange Board of India ("SEBI"), to transact the business set out in the Notice calling

The Annual Report for the financial year 2022-23 along with the Notice of AGM has been sent, electronically, on July 14, 2023, to all those shareholders holding shares as on July 07, 2023 and whose e-mail address is registered with the Registrar and Transfer Agent ("RTA")/ Depository Participants/ Depositories. The said Annual Report along with the Notice can be accessed/downloaded from the Company's website at https://www.sparc.life/annual-reports. It may also be accessed / downloaded from the websites of BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com, respectively. The Notice of AGM is also available on the website of Central Depository Services (India) Limited ("CDSL") at www.evotingindia.com being the agency appointed by the Company for providing VC and e-voting facility.

Manner of casting vote(s) through e-voting and to attend AGM through VC/OAVM: Pursuant to provisions of the Act and Listing Regulations the Company is providing to the shareholders the facility to exercise their right to vote by electronic means, i.e. remote e-voting and e-voting during the AGM (together referred to as "e-voting"). The facility of casting votes through e-voting is provided by CDSL. The Notice of the AGM inter alia contains the process and manner of e-voting, which includes the process and manner of e-voting by shareholders holding shares in physical form or by shareholders who have not registered their e-mail address. The process and manner to attend AGM through VC/OAVM is also given in the Notice of the AGM.

The remote e-voting period begins on Thursday, August 03, 2023 at 9:00 a.m. (IST) and ends on Sunday, August 06, 2023 at 5:00 p.m. (IST). The remote e-voting will not be allowed beyond the aforesaid date and time. A person, whose name is recorded in the Register of Members or in the Register of the Beneficial Owners maintained by the Registrar and Transfer Agent/ Depositories as on the Cut-off Date, i.e. Monday, July 31, 2023, only shall be entitled to avail the facility of e-voting and attend the AGM. The voting rights of shareholders shall be in proportion

to their respective shareholding in the paid-up equity share capital of the Company as on the Cut-off Date. A person who is not a shareholder as on the Cut-off Date should reat this Notice solely for information purposes. A person who become of the Company after July 07, 2023 and holds shares on the Cut-off Date may exercise the voting rights through e-voting and attend the AGM, by following the instructions provided in the Notice of the AGM. Shareholders attending the AGM who have not already cast their vote by remote evoting shall be able to cast their vote during the AGM. The shareholders who have cast their vote by remote e-voting may also attend the AGM but shall not be entitled to cast their vote again. Only those shareholders, who are present in the AGM through

VC/OAVM and have not cast their vote through remote e-voting, shall be eligible to vote through e-voting system available during the AGM. If any votes are cast by the shareholders through e-voting available during the AGM and if the same shareholders have not participated in the AGM through VC/OAVM, then the votes cast by such shareholders shall be considered invalid. Once the vote on a resolution is cast by the shareholder, the shareholder shall not be allowed to change it subsequently. All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL) Central Depository Services (India)

Limited, A Wing, 25 Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@cdslindia.com or call at toll-free no 1800 22 55 33. Manner of registering / updating e-mail address, bank account details, etc.:

 Shareholders holding shares in physical mode are requested to register / update KYC details such as PAN (Aadhar linked), Nomination Details, Contact Details (address with PIN, mobile number and email address), Bank Account Details (bank name, branch name, account number and IFS code) and Specimen Signature with the Company's Registrar and Transfer Agent ("RTA"), Link Intime India Private Limited. The relevant forms prescribed by SEBI for furnishing the above details are available on the Company's website at <u>www.sparc.life</u> as well as on RTA's website at www.linkintime.co.in. For any clarifications / queries with respect to the submission of above mentioned forms, shareholders may contact the RTA at +91 22 4918 6000 or by

Shareholders holding shares in dematerialized mode are requested to register update KYC details such as PAN (Aadhar linked), Nomination Details, Contact Details (address with PIN, mobile number and email address), Bank Account Details (bank name, branch name, account number and IFS code) and Specimen Signature with the relevant Depository Participant.

By order of the Board of Directors For Sun Pharma Advanced Research Company Limited Place : Mumbai Dinesh Lahoti Date: July 14, 2023

Company Secretary and Compliance Officer

(Sroup



ALBERT DAVID LIMITED

Registered Office: 'D' Block, 3rd Floor, Gillander House, Netaji Subhas Road, Kolkata-700001, West Bengal (India) Tel: +91-33-2262-8436, Fax: +91-33-2262-8439 Visit us: www.albertdavidindia.com; Email: albertdavid@adlindia.in

(CIN: L51109WB1938PLC009490)

NOTICE OF 84th ANNUAL GENERAL MEETING AND E-VOTING INFORMATION Notice is hereby given that the 84th Annual General Meeting (AGM)

of Members of the Company will be held on Thursday, the 10th Day of August, 2023 at 11.00 a.m. (IST) through Video Conferencing ("VC"), to transact the business as set forth in the Notice calling the AGM. The Notice of AGM and Annual Report for the financial year 2022-23

have been sent only in electronic mode on July, 14, 2023, to members whose e-mail ids are registered with the Company or the Depository The Notice convening the AGM along with the Annual Report of the Company for the FY 2022-23 is available on the website of the Company and can be downloaded from www.albertdavidindia.com/ annualreport.php. The same is also available on the websites of National Securities Depository Limited ('NSDL') at www.evoting.nsdl.com

and the Stock Exchanges i.e. BSE Limited and National Stock Exchange

of India Limited at www.bseindia.com and www.nseindia.com,

respectively. The documents pertaining to the items of business to be

transacted in the AGM shall be available for inspection electronically up

Instructions for Remote e-voting and e-Voting during AGM

The Company is providing remote e-voting facility to all its Members to cast their votes on all resolutions set out in the Notice of the AGM. Additionally, the Company is providing the facility of voting through e-voting system during the AGM. Detailed procedure for remote e-voting/ e-voting is provided in the Notice of the AGM as well as in the email sent

The remote e-voting period will commence at 9.00 a.m on Monday, 7th August, 2023 and will end at 5.00 p.m. on Wednesday, 9th August, 2023. The remote e-voting module shall be disabled thereafter.

A person whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the Depositories as of Thursday, 3rd August, 2023 (cut-off date) only shall be entitled to cast their vote through remote e-voting at the NSDL E-Voting Platform or participation and voting at the AGM.

All the members are hereby informed that the Ordinary and Special business, as set out in the Notice of AGM will be transacted through voting by electronic means only.

Members, who have acquired shares of the company after dispatch of the Notice and holding shares as of the cut-off date, may obtain the login ID and password in the manner provided in the Notice of AGM or by sending a request at mdpldc@yahoo.com or abchakrabartty@adlindia.in .

Members participating in the AGM who have not cast their votes by remote e-voting shall be eligible to cast their votes during the AGM. Members who have voted by remote e-voting shall be eligible to participate in the AGM but shall not be entitled to cast their vote again. In case shareholders have any queries regarding login/ e-voting, they

and 022 - 2499 7000. Alternatively, members may also write to the Company Secretary at the email ID abchakrabartty@adlindia.in or Tel. 033 2262 8436.

may send an email to at evoting@nsdl.co.in or call at 022 - 4886 7000

For Albert David Limited

A.B.Chakrabartty Company Secretary Cum Legal Head

(M. No.: F-7184) CHENNAI/KOCHI

financialexp.ep. in

Date: 15th July 2023

Place: Kolkata

Date: 14th July, 2023

Kollan

The Kerala Minerals and Metals Ltd

Hitesh Goe Place: New Delhi Resolution Professional for Bhadreshwar Vidyut Private Limited Registration No.: IBBI/IPA-001/IP-P01405/2018-2019/12224 Correspondence Address: Alvarez & Marsal India Professionals Services LLP



Notice is hereby given that the Forty Third (43rd Annual General Meeting (AGM) of the Company will be held on Tuesday, the 8th day of August, 2023 at 11:00 AM through Video Conference (VC) or Other Audio Visual Means (OAVM), without the requirement of physical presence of the members at a common venue, to transact the business as set out in the Notice. The Company has sent the Notice of 43rd AGM and Annual Report for the FY 2022-23, through electronic mode, to the Members whose email addresses are registered with the Company/Depositories in accordance with the General circular No. 10/2022 dated December 28, 2022 and all other circulars issued by the Ministry of Corporate Affairs and Circular No. 4 dated January 5, 2023 and all other circulars issued by SEBI. The notice of 43rd AGM and Annual Report 2022-23 will also be made available on the Company's website, at www.shetron.com, BSE Limited at www.bseindia.com and on the website of

The Register of Members and the Share Transfer Books of the Company will remain closed from Wednesday, 2nd August, 2023 to Tuesday, 8th August, 2023 (both days

Members holding shares either in physical form or dematerialized form, as on 1st August, 2023, being the cut-off date, may cast their vote electronically on the business as set forth in the Notice of the AGM. The remote e-voting period commences from Saturday, 5th August, 2023 at 9:00 am and ends on Monday, 7th August, 2023 at 5:00 pm. The e-voting module shall be disabled by CDSL thereafter. Those Members, who shall be present in the AGM through VC/OAVM facility and had not cast their votes on the Resolutions through remote e-voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-voting system during the AGM. A Member may participate in the Meeting ever after exercising his right to vote through e-voting but shall not be allowed to vote again at the Meeting. The detailed procedure and instruction for remote e-voting and e-voting for the AGM are given in the notice of the 43rd AGM.

desk at helpdesk.evoting@cdslindia.com or call 1800 22 55 33. The results of remote e-voting and e-voting at the AGM along with the Scrutinizer's Report

Date: 15th July, 2023.

NOTICE

Notice is hereby given that 32nd Annual General Meeting (AGM) of the

Accordingly, the Annual General Meeting (AGM) of the Company will be

The electronic copy of the Annual Report for the year 2022 - 2023 along

The Notice of the AGM and the Annual Report will be sent electronically to those members whose e-mail addresses are registered with the

Members who have not updated their bank account details for receiving the dividends directly in their bank accounts through Electronic Clearing Service or any other means may follow the below instructions: in case of Physical Holding, submit the above said Form ISR-1 and other relevant documents with Registrar and Transfer Agent of the Company at their address as mentioned above. Members holding shares in demat form are requested to update their bank account details with their respective Depository Participants. The Company is pleased to provide remote e-voting facility of CDSL to all

be available in the Notice of the AGM. In case of any query, the members of the Company may contact the Company/RTAat investor@ cameoindia.com

A.Venkataramani

Managing Directror

ஆகஸ்ட் 23ந் தேதி நிலவில் தரை இறங்கும்

சந்திரயான்—3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் பாராட்டு

இந்தியாவின் வரலாற்று முக்கிய நிகழ்வாக சந்திரயான்–3 விண்கலம் வெற்றிகரமாக <u> ചെ</u>ഞ്ഞിക് ஏவப்பட்டது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா வில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்தின் 2வது தளத்திலிருந்து சரியாக பிற்பகல் 2.35 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

ராக்கெட் புறப்பட்ட 16 நிமிடம் 15 வினாடிகளில் நிர்ணயிக்கப்பட்ட 179 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்ததும் சந்திரயான்–3 விண்கலத்தை திட்டமிட்டபடி குறிப்பிட்ட இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது.

இந்த பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், 3வது பொருத்தப்பட்டிருந்த நிலையில் . சி.இ.20 கிரையோஜெனிக் எஞ்ஜின் வெற்றிகரமாக இயங்கி சந்திரயான்–3 விண்வெளியில் விண்கலத்தை குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று பூமியின் சுற்றுவட்டப்பாதை யில் நிலை நிறுத்தியது.

பெங்களூருவில் அதையடுத்து தரை கட்டுப்பாட்டு நிலையம். ഖിഞ്ങടலத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் சந்திரயான்–3 விண்கலம், சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது. சந்திரயான்–3 விண்கலம் 40 முதல் 42 நாட்கள் பயணிக்கும். இதன் லேண்டர் கருவி 23ந்தேதி ஆகஸ்டு மாலை தரையிறங்கும். மணிக்கு நிலவில் கணத்துக்காக இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் காத்திருக்கிறது.

விண்கலத்தின் சந்திரயான்–3 லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கினால், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்ததாக நிலவை தொட்ட 4வது நாடு என்ற பெருமை இந்தியாவை அடையும்.

இந்த விண்கலம் பூமியை 56 முறை சுற்றி வரும். பூமியில் இருந்து குறைந்தபட்சமாக 170 கிலோ மீட்டர் தூரத்திலும், அதிகபட்சம், 36 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்திலும் சுற்றி வரும். சந்திரயான்–3 விண்கலத்தில்

கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

vww.evotingindia.com ஆகிய இணையதளங்களில் கிடைக்கும்.

பங்கேற்றிருக்கிறார்களா என்பது குறித்து கணக்கிடப்படும்.

செயல்பாடுகளிலிருந்து மொத்த வருமானம் (நிகரம்)

நிகர லாபம் (வரி மற்றும் விதிவிலக்கு அயிட்டங்களுக்கு முன்)

நிகர லாபம் (வரிக்கு முன் மற்றும் விதிவிலக்கு அயிட்டங்களுக்கு பின்)

செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்கு மூலதனம் (முக மதிப்பு ரூ. 10/– ஒரு பங்கிற்கு)

முந்தைய ஆண்டின் இருப்புநிலைக் குறிப்பில் காட்டப்பட்டுள்ளபடி

ஒரு பங்குக்கான வருவாய் (ஒவ்வொன்றும் ரூ. 10/ முக மதிப்பு) –

இடம்: சென்னை

தேதி: ஜூலை 15, 2023

விகிவிலக்கு அயிட்டங்கள்

வரிக்கு பின் நிகர லாபம்

வருடாந்திரம் அல்ல

அடிப்படை: (ரூ.)

டைலூட்டட்: (ரு.)

சேர்க்க: மற்ற விரிவான வருமானம்

மறுமதிப்பீட்டு ரிசர்வுகள் நீங்கலாக ரிசர்வு

மொத்த விரிவான வருமானம்

(expleo)



பொருத்தப்பட்டுள்ள ரோவர் சாதனம் நிலவில் தரையிறங்கிய பின்னர் ஒரு நிலவு நாள் மட்டுமே ஆராய்ச்சி பணியில் ஈடுபடும். ஒரு நிலவு நாள் பூமியை என்பது பொறுத்தவரை நாட்களுக்கு சமமாகும். அதன் அதன்பின்னர், ஆயுள் முடிந்துவிடும். அதற்குள் விஞ்ஞானிகளுக்கு தேவையான அனைத்து புகைப்படங்கள் மற்றும் தகவல்களை அது திரட்டித் தரும்.

சந்திரயான்விண்கலம்வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்படுவதை அறையில் இருந்து கட்டுப்பாட்டு இஸ்ரோ பார்த்துக்கொண்டிருந்த எஸ்.சோம்நாத், கலைவர் விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.

ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

சந்திரயான் விண்கலம் வெற்றிகர மாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது டுவிட்டர் தளத்தில், 'விண்வெளி ஆய்வில் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை வகையில் எட்டும் சந்திரயான்–3 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக

எக்ஸ்பிளியோ சொல்யூஷன்ஸ் லிமிடெட்

பதிவு அலுவலகம்: 6ஏ, 6–வது தளம், பிரின்ஸ் இன்போசிட்டி II, எண். 283/3 மற்றும் 283/4,

ராஜீவ் காந்தி சாலை (OMR), கந்தன்சாவடி, சென்னை–600 096. இந்தியா • Phone: + 91 44 4392 3200

எக்ஸ்பிளியோ சொல்யூஷன்ஸ் லிமிடெட்டின் 25வது வருடாந்திர பொதுக்கூட்டம்

கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சகம் (MCA) வெளியிடப்பட்ட டிசம்பர் 28, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை

எண்.10/2022 ('MCA சுற்றறிக்கை'' என குறிப்பிடப்படும்) மற்றும் செக்யூரிட்டிஸ் அன்ட எக்கேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (SEBI) வெளியிட்ட ஜனவரி 5, 2023 தேதியிடப்பட்ட சுற்றறிக்கை SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/4 மற்றும்

வெளியீட்டு தேவைகள்) விதிகள் 2015 ஆகியவற்றின் கீழ் கம்பெனியின் உறுப்பினர்களுக்கான 25வது வருடாந்திர பொதுக்கூட்டமானது (''25th A6M'') காணொலி காட்சி ('VC")/பிற ஆடியோ காட்சி வழிமுறைகள் ("OAVM") மூலம் ஆகஸ்ட் 10, 2023, வியாழத்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் என்பதை உறுப்பினர்கள்

மேற்கண்ட சுற்றறிக்கைகளின்படி, மின்னணு வடிவிலான வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் 2022–23ஆம் நிதி ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை ஆகியவை கம்பெனி/வைப்பு பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துள்ள பங்குதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மின்னணு வடிவில் பங்குகளை வைத்துள்ள பங்குதாரர்கள் தங்கள்

செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காகித வடிவில் பங்குகளை வைத்துள்ள பங்குதாரர்கள் அவர்களின்

மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்களை கம்பெனியின் பதிவாளர் மற்றும் பங்கு மாற்று முகவர், கேமியோ

கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட்டின் மின்னஞ்சல் முகவரியான investor@cameoindia.com-க்கு அனுப்பி வைக்குமாறு

இணையதளமான https://investors.expleo.com/financial/ மற்றும் ஸ்டாக் எக்சேஞ்சஸ் இணையதளங்களான பிஎஸ்இ லிமிடெட் (www.bscindia.com) மற்றும் தேசிய ஸ்டாக் எக்சேஞ்ச் ஆப் இந்தியா லிமிடெட்டின் (www.nscindia.com) மற்றும் சென்ட்ரல் டெபாசிட்டரி சாவீசஸ் (இந்தியா) லிமிடெட்டின் ("CDSL") (தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு வசதி

மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும்போது மின்னணு வாக்குப்பதிவு வசதியை வழங்கும் ஏஜென்சி) அதாவது

உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் VC/ OAVM முறையில் பங்கேற்பது மற்றும் தொலைதூர மின்னணு

முறையில் வாக்களிப்பது தொடர்பாக பங்கேற்பது அல்லது வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும்போது மின்னண

வைத்துள்ள பங்குதாரர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யாத பங்குதாரர்களுக்கு வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் வழங்கப்படும். கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 103ன் கீழ் VC/OAVM மூலம் குறைந்தபட்ச உறுப்பினர்கள்

மேற்குறிப்பிட்ட எம்சிஏ மற்றும் செபி சுற்றறிக்கைகளின்படி, மேற்கண்ட விவரங்கள், கம்பெனியின் அனைத்து

CIN No:L74910TN1947PLC000343

Tel: 25301700, Email: coromandelengg@cec.murugappa.com

Website: www.coromandelengg.com

30 ஜீன் 2023ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கையாகாத தனியான நிதிநிலை முடிவுகள் சுருக்கம்

1. மேற்கண்ட முடிவுகள் தணிக்கைக் குமுவால் மகிப்பாய்வு செய்யப்பட்டு, 14 ஜூலை, 2023 அன்று நடைபெற்ற அந்தந்தக் கூட்டங்களி

2. SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சில் தாக்கல்

செய்யப்பட்டுள்ள 30 ஜூன், 2023ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தி

சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்சேஞ் இணைய தளம்

இயக்குநர்கள் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, தணிக்கையாளர்களால் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன

பதிவு அலுவலகம்: பாரி ஹவுஸ், 5வது மாடி, 43, மூர் தெரு, சென்னை 600 001, இந்தியா

கோரமண்டல் என்ஜினியரிங் கம்பெனி லிமிடெட் 💨

முறையில் வாக்களிப்பது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள், மின்னணு வடிவில் மற்றும் காகித வடிவில்

உறுப்பினர்களின் தகவல்களுக்காக, அவர்கள் பயன்பெறுவதற்காகவும் வெளியிடப்பட்டுள்ளது

கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 25வது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை கம்பெனி

ீஅனைத்து பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும்

விண்ணில் செலுத்தியது. குழுவுக்கும், இஸ்ரோ உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்'.

அறிவியல் விண்வெளி இது மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்துக்கான நாட்டின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை நிரூபிப்பதாக கூறியுள்ள திரவுபதி முர்மு, நிலவு பயணம் வெற்றியடைய என் மனமார்ந்த வாழ்த்துகள் என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில்,

'இந்தியாவின் விண்வெளி சந்திரயான்–3 பயணத்தில் அத்தியாயத்தை எழுதியுள்ளது. ஒவ்வொரு இந்தியனின் களையும், லட்சியங்களையும் உயரத்துக்கு எடுத்து சென்றுள்ளது. இந்த முக்கியமான சாதனை விஞ்ஞானிகளின் நமது அயராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். அவர்களின் உத்வேகத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் நான் தலை வணங்குகிறேன்' என குறிப்பிட்டு இருந்தார்.

விண்கலம் சந்திரயான்–3 வெற்றிகரமாக விண்ணில் இஸ்ரோவை ஏவப்பட்டதற்காக காங்கிரஸ் கட்சியும் பாராட்டி உள்ளது.

இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் சந்திரயான்–3 விண்கல பயணத்தின் இயக்குனர் வீரமுத்துவேல் கூறியபோது, ''சந்திரயான்–3' விண்கலத்தை புவிவட்டப்பாதையில் இருந்து விலக்கி நிலவில் தரை யிறக்கும் அனைத்து பணிகளும் நிறைந்தவை. சவால் அதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். தொடர்ந்து நிலவில் தரையிறங்கும் சாதனத்தில் ஒரு சக்கரத்தில் நம் நாட்டின் அசோக சக்கர சின்னமும், மற்றொரு சக்கரத்தில் இஸ்ரோவின் பொறிக்கப்பட்டுள்ளது. சின்னமும் நான் உட்பட தமிழகத்தை சேர்ந்த பலர் இந்த திட்டத்தில் பணியாற்றி உள்ளோம். தமிழனாக ஒ(ர மட்டுமின்றி, இந்தியனாக இதில் எனது பங்களிப்பு உள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன்" என்றார்.

IN THE COURT OF III ADDITIONAL FAMILY JUDGE OF CHENNAI H.M.O.P. No.1101/2023

Mrs. T.P. Padmapriya W/o. D.yuvaraj,

Mr. D.YUVARAJ. S/o. K.Durairaj, ... Respondent

Mr. D.YUVARAJ, S/o. K.Durairaj, No.159, 3rd street, S.A.colony, Sharma Nagar, Vysarpadi,

Take notice the above said matter was posted on 03.08.2023 for your appearance before the Hon'ble III Additional Family Judge, at Chennai. Kindly make arrangement to appear on that day either by you or your counsel on that day at about I 0.30 a.m. otherwise the matter will be decided in your absence. C.SHANKARY

COUNSEL FOR PETITIONER BEFORE THE HON'BLE IIIADDITIONAL CITY CIVIL COURT, CHENNAI OS NO 257 OF 2021

M.Nagarajan son of Mrs Moharambal

No.503, Regency Apartment 3/4/5,Sardar Patel Road Taramani

1. M/s A.G.Company Represented by Mr. Siva Aravindhan No.13,Dhanalakshmi Illam 1 floor, 21" Cross Street Chennai-600020 2.Mr. Siva Aravindhan Author ized Signatory M/s AG.Company No.253, Pillaiyar Koil Street

Bharathi Nagar Veivayur Post

Kancheepuram-631 561 The Hon'ble Court was pleased to order Notice to you for appearance and enquiry above case at 10.15 A.M. on 26.07.2023, failing which it will be heard and decided Ex-parte in your absence and you are therefore called upon to take notice that is you fail to appear in the court either by yourself or by your counsel at 10.15 a.m. on 26.07.2023 the above matter will be treated as ex

against you in your absence. M.Nagarajan

BEFORE THE II ADDITIONAL FAMILY COURT AT CHENNAL O.P. No. 299 OF 2023

parte and orders will be passed

Bathma priya J D/ o. Janakiraman V No.19, Mariyamman Koil Street, palaiyam Vellaputhur post, Madhurantakam, Chengalpattu - 603314 ... Petitioner

-VERSUS-

Karthick B 3/o. Balaraman P No.11. Gandhi Street choolaipallam, MGR Nagar, Kalaignar Karunanidhi Nagar, Guindy, Chennai - 600078,

I filed a Petition in O.P.No: 299 of 2023 on the file of the Hon'ble II Additional Family Court, Chennai seeking Divorce The Hon'ble Court was pleased to order Service of Summons by way of substituted service. The Cáse iś coming u p foi heari ng on 25.08.2023.

Kindly, take notice and appear in person on 25.08.2023 before the Hon'ble II Additional Family Court Chennai at 10.30 A.M. failing which the matter will be heard in you r absence.

பொங்கல் பண்டிகைக்கு வழங்க 1.68 கோழ சேலை, 1.63 கோழ வேட்ழ உற்பத்தி: தமிழக அரசு உத்தரவு

ஆண்டு பொங்கலுக்கு அடுத்த இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்காக 1.68 கோடி சேலைகள் மற்றும் 1.63 கோடி வேட்டிகளை உற்பத்தி செய்ய தமிழக உத்தரவிட்டுள்ளது

இதுகுறித்து கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கத**ர்**துறை முதன்மைச் செயலாளர் தர்மே<u>ந்</u>திர வெளியிட்ட பிரதாப் யாதவ் அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஆண்டு இந்த பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கோடியே 77 லட்சத்து 64 ஆயிரத்து 476 சேலைகளையும், ஒரு கோடியே 77 லட்சத்து 22 ஆயிரத்து 995 பயனாளிகளுக்கு வேட்டிகளையும் வழங்கும்படி அனுப்பியத<u>ை</u>த் தொடர்ந்து, 7.4.2023 அன்று ஆண்டுக்கான கிட்டம் நிறைவடைந்துவிட்டதாக தமிழக அரசுக்கு கைத்தறி ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும், 2024ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உரிய ஆணையை வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கருத்துருவை கவனமுடன் பரிசீலித்து,

இந்த திட்டத்திற்கு தேவைப்படும் வேட்டி, சேலைகளை குறிப்பிட்ட உற்பத்தி செய்து காலத்திற்குள் மாவட்ட் கலெக்டர்களுக்கு வழங்க அனுமதி வழங்குகிறது.

மீதமான 23 லட்சம் வேட்டி, சேலை கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் சங்கங்கள் கூட்டுறவு மூலம் தொடர்ந்து உற்பத்தி திட்டத்தை மேற்கொள்ள கொள்கை அளவிலான ஆணை வழங்கப்படுகிறது. இந்த வேண்டிய வழங்கப்பட வேட்டி, சேலைகளின் எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

ஆண்டு பயனாளிகளுக்கு கடந்த வினியோகிக்கப்படாமல் சேலைகள் மற்றும் லு சும் வேட்டிகள் கையிருப்பில் உள்ளன. அவை நீங்கலாக 1.68 சேலைகளையும், கோடி வேட்டிகளையும் 2024ம் ஆண்டு பொங்கலுக்கான வேட்டி, சேலை திட்டத்திற்கு வழங்கும் உற்பத்தி உத்தேச இலக்காக நிர்ணயம் செய்யலாம். தேவையின் அடிப்படையில் திருத்திய உற்பத்தி இலக்கை நிர்ணயம் செய்யலாம்.

கைத்தறி நெசவாளர் கூட்டுறவு இத்திட்டத்தின் சங்கங்களில், கைத்தறிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெடல்தறிகளின் மற்றும் (பு(பு உற்பத்தி திறன்போக எஞ்சிய நெசவாளர் தேவையை விசைத்தறி

கூட்டுறவு சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்து வழங்க வேண்டும்.

கைத்தறி மற்றும் நெசவாளர்களுக்கு முழுவதும் தொடர் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்**.** அதற்காக 2024 ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, அடுத்து வரும் ஆண்டிற்கு தேவைப்படும் வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான உத்தேச உற்பத்தி திட்டத்தை வழங்க ஆணை கொள்கை அளவிலான வழங்கப்படுகிறது.

விரல் ரேகை பதிவு கட்டாயம் . பயனாளிகளுக்கு வேட்டி

சேலைகள் கிடைப்பதை செய்ய ரேஷன் கடைகளில் அவற்றை வழங்கும்போது, விற்பனை முனையத்தில் விரல் ரேகை பதிவை கட்டாயமாக்க வேண்டும். பொது வேட்டி, மக்களுக்கு வினியோகிக்கும் நடைமுறையை முடிவு செய்ய ஏதுவாக, வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், வருவாய்த் துறை மற்றும் கைத்தறி ஆணையர் ஆகியோர் அடங்கிய அமைக்கு குழுவை வருவாய்த் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆணை வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொது அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம், என் 2, பட்டாபிராம், தண்டுரை பாரதி தெருவில் வசிக்கும் என் கட்சிக்காரர் திருமதி கலைவாணி பெயரில் மேற்படி பத்திரமானது ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தில் 17491/2022 என்ற ஆவணமாக பதிவு செய்யப்பட்டது. கடந்த 23.06.2023 ஆம் ஆவணமாக பதிவு செய்யப்பட்டது. தேதியன்று சுமார் மாலை 6;30 மனியளவில் என் கட்சிக்காரர் பட்டாபிராம் தெற்கு பஜாரில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் அசல் ஆவணத்தை நகலெடுக்க சென்ற போது தொலைத்து விட்டார்.மேற்படி ஆவணத்தை எவரேனும் கண்டெடுத்தால் என்னிடமோ என் கட்சிக்காரரிடமோ ஒப்படைக்க வேண்டியது. மேற்படி அசல் ஆவணத்தை எவரேனும் பயன்படுத்தி வில்லங்கம் ஏற்படுத்தினால் அது என் கட்சிக்காரரை கட்டுப்படுத்தாது என்பதை இந்த அறிவிப்பின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.இது சம்மதமாக ஏதும் ஆட்சேபனை இருப்பின் 15 தினங்களுக்குள் எங்களிடம் எழுத்து . லமாக தெரிவித்து கொள்ள வேண்டியது.

வழக்கறிஞர் எண்.க, ஈஸ்வரன் கோவில் தெரு, கோயம்பேடு சென்னை‱ 107.

பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரர், தமிழ்நாடு 601301, காஞ்சிபுரம் மாவட்டம், சிறுமாத்தூர், எனது கட்சாக்காரா, தயமுநாரு போக்கும் அடிக்கும் அமரா திரு பெருமாள் கோவில் தெரு, எண்.47 என்ற முகவரியில் வசிக்கும் அமரா திரு கிருண்ணன் அவர்களின் குமாரர் சுமார் 50 வயதுள்ள திரு. கி. சீனிவாசன் கிருஷ்ணன் அவர்களின் குமாரர் சுமார் 50 வயதுள்ள திரு. கி. சீனிவாசன், ஆதார் : 7403 4322 0301) அவர்கள் சொத்து விவர சொத்தின் கூட்டு உரிமையாளராவார். அவர் வசம் இருந்த அசல் கிரைய ஆவணமான ஆதின் பார்க்கி சிர்க்கி இருந்த அசல் கிரைய ஆவணமான உரிமையாளராவார். அவர் வசம் இருந்த அசல் கிரைய ஆவணமான 2114/1972 (திருப்பெரும்புதூர் சார்பதிவகம்) த்தை அவர் 12.07.2023 அன்று படப்பை பேருந்து நிலையத்தில் தொலைத்து விட்டார். அவர் கீழ்கானும் சொத்தின் பேரில் எவ்வித வில்லங்கமோ, அடமானமோ இல்லை என தெரிவித்துள்ளார்.

லதாள்வத்துள்ளார். மேற்கானும் ஆவணம் எவரிடமேனும் இருந்தாலோ அல்லது வேறு எவறேனும் சொத்தினைக் குறித்தோ அல்லது அதில் ஏதேனும் ஒரு பகுதியைக் குறித்தோ உரிமை கொண்டாடினால் அவர்களது உரிமை கோறும் ஆவணங்களோடு, இந்த அறிவிப்பு தேதியிலிருந்து 10 நாட்களுக்குள் கீழே குறிப்பிட்டுள்ள எனக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என இந்த அறிவிப்பின் மூலமாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு எவரும் உரிமை கோராத ு கட்டுக்கிகாள்ளப்படுகிறது. அவ்வாறு எவரும் உரிமை கோராத பட்சத்தில் கீழ்கானும் சொத்தில் எந்த ஒரு வில்லங்கமோ, உரிமையோ, அக்கு பாத்தியதையோ வேறு எவருக்கும் இல்லை என்று கருதப்படும். சொத்து விவரம் செங்கல்பட்டு பதிவு மாவட்டம் கின்ன ப

செங்கல்பட்டு பதிவு மாவட்டம், திருப்பெரும்புதுர் சார்பதிவு மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், சிறுமாத்தூர் கிராமம், பட்டா எண்.90, சர்வே எண். 115/2பி (Survey No. 115/2B)) ல் அடங்கிய முழு விஸ்தீரணம் 12 செண்ட் கொன்ட விவசாய நிலம். Raja Shankar, B.Sc., B.L. Advocate,

'Squarefeet' No.3, P. S. Empire, VGP Santhoshapuram Extn. Pattunoolchathiram, Sriperumbudur, Tamilnadu – 602105. Mob : 87786 59694, 95512 45500.



அறிவிப்பு

கம்பெனியின் **முப்பத்து இரடண்டாவது ஆண்டு பொதுக்கூட்டம் (AGM)**, காணொளி காட்சி ("VC") மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட ஒலி / காட்சி சார்ந்த வழிமுறைகள் ("OAVM") மூலம், கம்பெனிகள் சட்டம், 2013-ன் பொருந்தக்கூடிய விதிகளுக்கு இணங்க மற்றும் அதன்கீழ் உள்ள விதிகள் மற்றும் செக்யூரிட்டீஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியாவால் (SEBI) (பட்டியலிடல் கடமைகள் _தசம்பர் 28, 2022 (10/2022) தேதியிட்ட கம்பெனி விவகாரங்கள் அமைச்சகம் (MCA) வழங்கிய பொது சுற்றறிக்கை மற்றும் ஜனவரி 05, 2023 (SEBI/HO/CFD/ PoD-2/P/CIR/2023/4) செக்யூரிட்டீஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃட் இந்தியா சுற்றறிக்கையின்படி ஒரு பொதுவான இடத்தில் உறுப்பினர்கள் நேரடியாக ஆனாகாமல் VC/OAVM மூலம் ஆண்டு பொதுக்கூட்டம் (AGM) நடத்த கம்பெனிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதிப்படி நடைபெறும்.

அதன்படி, ஆண்டு பொதுக்கூட்டம் (AGM) **சனிக்கிழமை ஆகஸ்டு 12, 2023** அன்று **முற்பகல் 11.30 மணிக்கு (இந்திய நேரப்படி),** செ<mark>ன்</mark>ட்ரல் டெபாசிட்டரி சர்வீஸஸ் (இந்தியா) லிமிடெட்-ஆல் (CDSL) வழங்கப்படவுள்ள காணொளி காட்சி ("VC") மற்றும் இதர அங்கீகரிக்கப்பட்ட ஒலி / காட்சி சார்ந்த வழிமுறைகள் ("OAVM") மூலமாக 32வது AGM தேதி 26.5.2023-ன் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளப்படி வணிக பரிவர்த்தனைகள் நடைபெறும்.

2022-2023-க்கான ஆண்டு அறிக்கையின் மின்னணு நகல், அத்துடன் ஆண்டு பொதுக்கூடட் அறிக்கை, தம்பெனியின் இணையுகளமான www.iprings.com ல் மற்றும் கம்பெனியின் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள ஸ்டாக் எக்ஸ்சேஞ்களில் இணையதளமான www.bseindia.com-லும் மற்றும் மேலும் CDSL ணையுகளமான www.evotingindia.com-லும் கிடைக்கப்பெறும்

. கம்பெனி AGM அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விவரங்களின்படி VC/OAVM மூலப் பங்கேற்கலாம். இது குறித்து விவரங்கள் கம்பெனியின் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கம்பெனி AGM-ல் நேரில் கலந்த கொண்டு பங்கேற்க எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என்று VC/OAVM மூலம் கூட்டத்தில் உறுப்பினர்கள் கம்பெனி சட்டம். 2013-ன் பிரிவ 103-ன் கீம் பகிவேட்பை . ணக்கிடும் நோக்கத்திற்காக கணக்கிடப்படுவார்கள்

கம்பெனி/பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவர்கள் (RTA) / டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் (DPs) ஆகியோருடன் பின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு AGM அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை மின்னணு முறையில் அனுப்பப்படும். இருப்பினும் SEBI சுற்றிக்கை எண்.SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 தேதி 13.5.2022-யின்படி முழு வருடாந்திர அறிக்கையை காகித வடிவில் கோரும் பங்குதாரர்களுக்கு மட்டுபே அனுப்பப்படும். இதுவரை தங்கள் மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்யாத டிமெட் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவ அந்தந்த டெபாசிட்டரி பங்கேற்பாளர்(கள்) உடன் பதிவு செய்யுமாறு கேட்டு தொள்ளப்படுகிறார்கள் மற்றும் காகித வடிவில் பங்குகள் வைத்திருக்கும் உறுப்பினர்கள் கம்பெனியின் RTA கேமியோ கார்ப்பரேட் சர்வீசஸ் லிமிடெட் அருகில், அண்ணா சாலை, ராயப்பேட்டை, சென்னை, தமிழ்நாடு-600002 என்ற முகவரிக்கு. கம்பெனியின் இனையகளமான https://iprings.com /investors/code-of-conduct-லிருந்து படிவம் ISR-1 பதிவிறக்கம் செய்து அதை சபர்ப்பித்து தங்கள் மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்குமாறும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள். கம்பெனியின் உறுப்பினர்கள் மேலும், தங்களது ஆகியவற்றை https:// மின்னஞ்சல் முகவரிகள்/மொபைல் எண்கள்

investors.cameoindia.com-லும் புதுப்பித்து கொள்ளலாம். குங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப் புதுப்பிக்காக உறுப்பினர்கள் ரலெக்ட்ரானிக் கிளியரிங் சர்வீஸ் அல்லது வேறு ஏதேனும் வழிகள் மூலம் நேரடியாக கங்கள் வங்கிக் கணக்குகளில் ஈவக்கொகையைப் பெறுவகற்காக கீமே உள்ள மேற்சொன்ன ISR-1 படிவம் மற்றும் பிற தொடர்புடைய ஆவணத்தையும் கம்பெனியின் பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவரிடம் மேற்சொன்ன விலாசத்தில் சமர்பிக்கபட வேண்டும். டிமேட் வடிவத்தில் வைத்திருக்கும் உறுப்பினர்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை அந்தந்த டெபாசிட்டரி பங்கேற்பாளர்களுடன் புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

AGM அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களிலும் வாக்களிக்க கம்பெனி அனைத்து உறுப்பினர்களுக்கும் CDSL-ன் தொலைதூர மின்னணு வாக்களிப்பு வசதியை வழங்கியுள்ளது. AGM முன்பு/நடக்கும் போது தொலைதூர மின்னணு வாக்களிப்பதற்கான விரிவான நடைமுறைகள் AGM அறிவிப்பில்

ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், உறுப்பினர்கள் கம்பெனி/RTA-ஐ investor@cameoindia.com-ஐ அனுகலாம்.

குழுமத்தின் ஆணைப்படி ஐபி ரிங்ஸ் லிமிடெட்டுக்காக

A வெங்கு ராணி

ஈசாப் இந்தியா லிமிடெட் 🕮

அறிவிப்ப

வியாழக்கிழமை, 25 மே, 2023 அன்று நடைபெற்ற இயக்குநர்கள் குழுவின் கூட்டத்தில் மார்ச் 31, 2023 அன்று முடிவடையும் ஆண்டிற்கு ஒவ்வொன்றும் ரூ.10/– மதிப்புள்ள ஈக்விட்டி பங்கிற்கு இறுதி ஈவுத்தொகையாக ரூ.20/–ஐ (அதாவது, 200%) பரிந்துரைத்துள்ளத என்பது இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. இது வியாழக்கிழமை, ஆகஸ்ட் 10, 2023 அன்ற நடைபெறவிருக்கும் வருடாத்திர பொதுக்கூட்டத்தில் பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு

	ஈவுத்தொகை விகிதம்	ஒரு சமபங்கிற்கு ரூ.20
	ஈவுத்தொகை உரிமைக்கான பதிவு தேதி	3 ஆகஸ்ட் 2023, வியாழக்கிழமை
	ஈவுத்தொகை செலுத்துதல்	25 ஆகஸ்ட் 2023, வெள்ளிக்கிழமை
ľ	•	

வருமான வரிச் சட்டம், 1961ன்படி, பங்குதாரர்களின் ஈவுத்தொகை வருமானம் வரிக் உட்பட்டது. மேலும் நிறுவனம் மேற்கூறிய ஈவுத்தொகையிலிருந்து பொருந்தக்கூடிய ஆதாரத்தில் விரைய (TDS) கழிக்கும். குடியுரிமை மற்றும் சூடியுரிமை பெறாத பங்குதாரர் வகைகளுக்கான சட்டத்தின் கீழ் ஆதாரத்தில் பொருந்தக்கூடிய வரி விலக்கு (TDS) விதிகளின் விவரங்களை இந்தத் தகவல்

நுஜய் வர அல்லது குறைக்கப்பட்ட வா வங்கத்தைப் பெற விரும்பும் பசுகுதாரான். பதிவி ளரின் இணையதளம் https://www.inlegratedindia.in/ExemptionFormSubmission.aspxok தங்கள் கோரிக்கைக்கு ஆதரவாகத் தேவையான சான்றுகள் அல்லது ஆவணத்தை 3 ஆகஸ்ட் 2023 அன்று வணிக் தோம் முடிவதற்கு முன் பதிவேற்றம் செய்யமாறு கேட்டும் கொள்ளப்படுகிறார்கள். ஈவுத்தொகையின் மூலத்தில் வரி கழிக்கப்பட்டது மற்றும் படிவங்களை சமர்ப்பித்தல்

பொருந்தும்:

. அடியுரிமை பங்குதாரர்களுக்கு:

. வசிக்கும் பங்குதாரர்களுக்கு:

. வசிக்கும் பங்குதாரர்களால் செல்லுபடியாகும் நிரந்தர கணக்கு எண் (PAN) வழங்கப்பட்டால், செலுத்த வேண்டிய ஈவுத்தொகையின் மீது 10% TDS கழிக்கப்படும்.

. குடியுரிகைம் பங்குதாரர்கள் செலுத்த வேண்டிய டிவிடெண்ட் தொகையில் பொருந்தக்கூடிய விகிதத்தில் இரண்டு மடங்கு TDS கழிக்கப்படும்:

(() PAN ஐ வழங்களில்லை என்றால்: அல்லது

((i) வருமான வரிச் சட்டம். 1061, பிரிவு 206ABன் கீழ் "குறிப்பிட்ட நபரக" கருதப்படுபவர்கள்.

கருதப்படுப்வாகள். இன்னும் தங்கள் PAN எண்ணை அந்தந்த டெபாசிட்டரி பங்கேற்பாளர்களுக்கு வழங்காջ பங்குதாரர்கள் உடனடியாக அவ்வாறு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

எவ்வாறாயினும், செலுத்த வேண்டிய ஈவுத்தொகையிலிருந்து TDS கழிக்கப்படாது: னிப்பட்ட பங்குதாரர்கள், என்றால்:

னிப்பட்ட பங்குதாரர்கள், என்றால்: ஒரு நிதியாண்டில் நிறுவனம் செலுத்த வேண்டிய ஈவுத்தொகை தொகையானது மொத்தமாக. 5.000/=க்கு மிகாமல் அல்லது அவர்களின் வருமானம் வரி விதிக்கக்கூடிய வரம்பிற்குக் குறைவாக உள்ளது மற்றும் பங்குதார்களிடமிருந்து படிவும் 15G (60 வயது வரையிலான தனிநபர்கள்) அல்லத படிவும் 15Hல் (60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு) அறிவிப்பு பெறப்படுகிறது. இந்த படிவங்களை அதாவது. படிவும் 15G மற்றும்/அல்லது படிவும் 15Hg https://www.integratedindia.in/ExemptionFormSubmission.aspx என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

நறிப்பிடப்பட்ட வடிவத்தின்படி விவாங்கள் மற்றும் ஆவணங்களை வழங்கும் கீழ்க்கண்ட நடியுரிமை அல்லாத தனிதபாகளுக்கு செலுத்த வேண்டிய ஈவுத்தொகைக்கு எந்த வரியும்

சி) மாற்று முதல்ட்டு ந்தி (சா) (இத்தியாவில் நிறுவப்பட்ட வடை மற்றும் 10): அதன் வருமானம் சட்டப் பிரிவு 10(23FBA)ன் கீழ் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மற்றும் அவை செபி விதிமுறைகளின் கீழ் வகை | அல்லது வகை | AIF என நிறுவப்பட்டது. பதிவு ஆவணங்களின் நகல் (சுய சாள்றொப்பம்) வழங்கப்பட வேண்டும். அ. 1DS-விருந்து விலக்கு பெறும் உரிமையுள்ள வேறு எந்த நிறுவனமும்: TDS விலக்கு பெறும் உரிமையுள்ள வேறு எந்த நிறுவனமும்: TDS விலக்கு பெறும் நிறுவனத்திற்கு ஆதாவாக. செல்லுபடியாகும் சுயசான்றுளிக்கப்பட்ட ஆவணச் சான்றுகள் (ரைத்துக்காட்டு பதிவு, அறிவிப்பு, ஆணை போன்றவற்றின் தொடர்புடைய நகல்) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

நகல்) சமர்ப்பிக்கப்பட வேண்டும். B. குடியுரிமை பெறாத பங்குதாரர்களுக்கு வருமான வரிச் சட்டம். 1961. பிரிவு 195ன் விதிகளின்படி. குறிப்பிட்ட நபரின் இணக்கத்திற்கு உட்பட்டு நடைமுறையில் உள்ள விசிதங்களில் வரிகள் நிறுத்தப்பட வேண்டும். வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள். வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் பிற குடியுரிமை பெறாத பங்குதார்களுக்கு செலுத்த வேண்டிய டிவிடெண்ட் தொகையில் TDS இ 20% (கூடுதலாக பொருத்தக்கூடிய கூடுதல் கட்டணம் மற்றும் செல்) அல்லது வரி ஒப்பத்த விசிதத்தின் பலனைப் பெற. பங்குதாரர்கள் பின்வரும் ஆவணங்களை நிறுவனத்திடம் சமாப்பிக்க வேண்டும். அவை எல்லா வகையிலும் முழுமையாக இருக்க வேண்டும்:

சான்றிதழின் (TRC) சுயசான்றளிக்கப்பட்ட நகல் (2023–24 நிதியாண்டிற்கு TRC செல்லுப

பாருமா) இந்தப் படிவத்தில் தேவைப்படும் அனைத்து விவாங்களும் TRC ல் குறிப்பிடப்படவில்லை என்றால், பரித்துரைக்கப்பட்ட வடிவத்தின்படி படிவம் 10Fல் கய அறிவிப்பு இந்திய வருமான வரி அதிகாரிகளால் ஒதுக்கப்பட்ட நிரத்தா கணக்கு எண்ணின் (PAN கார்டு) சயசான்றளிக்கப்பட்ட நகல் ஏதேனும் இருந்தால்

பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தின்படி. குடியுரிமை பெறாத பங்குதாரரால் நன்மை பயக்கு

உரிமையின் சுய அறிவிப்பு. | |எளிக்கும் வரி ஒப்பந்த விகிதத்தைப் பயன்படுத்துதல் உட்பட, மேற்கூறிய ஆவணங்களில்

அதை பறுபாசணை செயதல. அதன்படி, பொருத்தமான TDS/தடுப்பு வரி விகிதத்தைத் தீர்மானிக்க எங்களுக்கு 2008 குறிப்பிட்டுள்ளபடி இத்த விவாங்கள் மற்றும் ஆவணங்களை 3 ஆகஸ்ட் 2023 அ அல்லது அதற்கு முன்பாகவோ வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

2022–23 ஈவுத்தொகைக்காக நிறுவனத்திற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட வரி ஒப்பந்த விகிதத்தின் பலனைப் பெறுவதற்கான வரி விலக்கு படிவங்கள் அல்லது ஆவணங்கள் இந்த இடைக்கால ஈவுத்தொகைக்கு பொருத்தமானதாகக் கருதப்படாது பலன்களைப் பெறுவதற்கு புதிய படிவங்கள் மற்றும் ஆவணங்கள் சப

் வண்டும். மேற்கூறிய ஆவணங்கள் இல்லாத நிலையில் அல்லது தாமதமாகப் பெறப்பட்டதல் காரணமாக ஈவுத்தொகை மீதான குறைந்த வரியின் பலனை நிறுவனத்தால் வழங்க முடியாது. பங்குதாரர்கள் தங்களின் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும்போது தகுதியுடையவர்களாக இருந்தால். உரிய பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விருப்பம்

இன்னும் இருக்கும். ஒருமுறை கழிக்கப்பட்ட வரிகளுக்காக நிறுவனத்திற்கு எதிராக எந்த ிதி 37BA இன் கீழ் நன்மை

வது 375.A இன் சுழ் நண்டை! பதிவு தேதியின்படி பதிவு செய்யப்பட்ட பங்கு தாரரைத் தவிர். ஈவுத்தொகை வருமாளம் ஒரு நபருக்கு வரி விதிக்கப்படலாம். பதிவு செய்யப்பட்ட பங்கு தாரர் TDS கிரெடிட் வழங்கப்பட வேண்டிய நபரின் பெயர். முகவரி. PAN மற்றும் அத்தகைய நபருக்கு கடன் வழங்குவதற்கான காரணங்களைக் கொண்ட ஒரு அறிவிப்பை வழங்க வேண்டும். கிளியரிங் உறுப்பினர்கள் / இடைத்தரகர்கள் / பங்குத் தாகர்கள் பங்குகளை வைத்திருந்தால் மற்றும் TDS—ஐ திறுவனம் பயனரிக்கும் பங்கு தரார்களின் PANல் விண்ணப்பிக்க வேண்டும்.

என்றால் இடைத்தர்கர்கள் / பங்கு தரகர்கள் அல்லது மற்றவர்கள் மற்றும் ஆதாய பங்குதாரர்க ஒரு அறிவிப்பை வழங்க வேண்டும். அறிவிப்பின் வடிவம் லிங்க் https://www.integratedindia தஞ அறுவப்பை வறங்க வேண்டும். அறுவப்பின் வடிவம் லங்க (III,bs://www.iii.reigiaeviii.ba n(ExemplionFormSubmission asyox உள்ளது. இந்த அறிவிப்பு, செஆக்ஸ்ட் 2023 அஞ்று அல்லத அதற்கு முன், அதாவது. பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 3 நாட்களுக்குள் RTAக்கு குறிப்பிடப்பட்ட இணைப்பின் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து 3 நாட்களுக்குப் பிறகு எந்த அறிவிப்பும் ஏற்றுக்கொள்ப்படாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வருமான வரிச் சட்டம். 1961ன் கீழ் புதிய விதிகளின்படி, வரி கழிக்கப்பட வேண்டி ஆண்டிற்கு தொடர்புடைய உடனடியாக முந்தைய ஆண்டிற்கான வருமான வரிக் கணக்க ஆண்டிற்று எறுரட்டிற்காம். உடியாம் அடியாற்றும் ஆன்றகு அறைகள் வண்ணைக்கி செய்யவில்லை என்றால் ஒரு நபருக்கு மற்றும் அற்றகு முந்தைய ஆண்டில் பெரத்த TDS / டிசிஎஸ் கிரெடிட் கு 50.000/— அல்லது அதற்கு மேல் இருந்தால் (பிரிவு 206AB) ஜூலை 1, 2021 முதல் அதிக TDS விகிதம் விதிக்கப்படும்.
இந்தப் புதிய பிரிவிற்கு, மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு இணங்காததற்காக பின்வரும் கட்டணங்களில் அதிகமாக TDS கழிக்கப்பட வேண்டும்.
ஏ. பொருந்தக்கூடிய சட்டவிதிகளின்படி குறிப்பிட்டுள்ள விகிதத்தில் இருமடங்கு அல்லகர்

அல்லது மி. நடைமுறையில் உள்ள விகிதங்கள் அல்லது விகிதங்களை விட இரு மடங்கு; அல்லத சி. 5% விகிதத்தில்

றைகூறியவற்றைக் கருத்தில் கொண்டு. பிரிவு 206AB & 206CCAன்படி ஒருவர் "குறிப்பிட்। நபரா" என்பதைச் சரிபாக்க வரிக் கழிப்பாளர்கள் / சேகரிப்பாளர்களுக்கு வசதியாக "பிரிவ 206AB & 206CCAக்கான இணக்கச் சரிபார்ப்பு" என்ற புதிய செயல்பாட்டை வருமான வரிக் துறை எனிதாக்கியுள்ளது. நிறுவனம் உங்கள் PAN எண்ணைப் பயன்படுத்தி இணக்கச் சரிபார்ப்பைக் எளிதாக்கியுள்ளது. நிறு விதிமுறைகள் இணங்கவில்லை என்று கண்டறியப்பட்டால்

செய்து, 'மேலே உள்ள விதமுறைகள் ஜணங்கவில்லை என்று கடைற் யப்பட்டால் அஜன விகிதத்தில் வரியைக் கழிக்கும்". பிரிவு 206AB(3)ன் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி "குறிப்பிடப்பட்ட நபர்" என்பவர், பின்வருவனவற்றைக் கொண்டவர்: (அ) வரி கழிக்கப்பட வேண்டிய முத்தைய ஆண்டிற்கு முத்தைய ஆண்டிற்கான வருமான

வரிக் கணக்கை உடனடியாக தாக்கல் செய்யவில்

னரி தர்க்கல் செய்வதற்கான காலக்கெடு முடித்துவிட்டது; மற்றும் (ஆ) முந்தைய ஆண்டில் TDS மற்றும் TCS ஆகியவற்றின் மொத்த தொகை 50,000 அல்லத அதற்கும் அதிகமாக இருந்தால் அதற்கும் அதிகமாக இருந்தால் அதற்கும் அதிகமாக இருந்தால் இந்தியாவில் நிரந்தா ஸ்தாபனம் இல்லாத குடியுரிமை பெறாத பங்குதாரர்கள் "குறிப்பிட்ட நபரின் "வரல்பிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர். www.esabindia.com என்ற நிறுவனத்தின் இணையதனத்தில் தகவல் கிடைக்கும்.

. இயக்குநர்கள் குழுவின் உத்தரவின்பம ஈசாப் இந்தியா லிமிடெட்டிற்காக

இப**்**: சென்னை தேத் : 14 ஜ്.லை, 2023

எம். எம். வெங்கடாச்சல தலைவர்

(www.bseindia.com) மற்றும் நிறுவனத்தின் இணையதளம் (www.Coromandelengg.com) ஆகியவற்றில் உள்ளது கோரமண்டல் என்னினியரிங் கம்பெனி லிமிடைட்டுக்கா

_{அம}் எவள்படு பெட்டுள்ளது. இயக்குனர்கள் குழு உத்தரவுப்படி எக்ஸ்பிளியோ சொல்யூஷன்ஸ் லிமிடெட்டிற்காக

நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி

முடிந்த காலாண்டு

30 ஊீன் 2022

செய்யாதது

3.634.00

(126.42)

(126.42)

(136.84)

(136.84)

3,323.36

(0.41)

30 ஊீன் 2023

ு செய்யாதது

2.294.20

(181.30)

(160.09)

(160.09)

(160.09)

3.323.36

(0.48)

21.21

பாலாஜி விஸ்வநாதன்

ளு. லட்சத்தில்

முடிந்த ஆண்டு

31 மார்ச் 2023

12.656.02

(583.83)

(385.34)

(450.86)

(451.94)

3,323.36

(5,371.79)

(1.36)

(1.08)

198,49

Bathmapriya/ Petitioner

தேதி : 14.07.2023

நிர்வாக இயக்குனர்

இடம்: சென்னை தேதி: 14 ஜூலை, 2023